


இலங்கை பரிட்சைத் தினைக்களம்

க.பொ.த (உயர் துறை)ப் பரிட்சை – 2022(2023)

**67 – தொழிலுட்பவியலுக்கான விஞ்ஞானம்
புள்ளியிடும் திட்டம்**



இந்த வினா தொள்பரிடக்கவில்லையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமானி சுருக்கானால் கலைஞர்களும் மாணவர்களும் அந்தப் பதிலை பெறவேண்டும். குடும்பங்களுக்குக்கேற்ற இதில் உள்ள சில விஷயங்கள் பூர்த்திப்பாடு வாய்க்.

இதைச் சூத்தங்கள் உண்ணடக்கப்பட வேண்டும். இதை முழுமீது விவரம் சொல்ல வேண்டும்.

க.பொ.த(உயர் தர)ப் பரிசீலனை - 2022(2023)

67 - தொழிலுட்பவியலுக்கான விஞ்ஞானம்

புள்ளி வழங்கும் விதம்

பத்திரம் I : $1 \times 50 = 50$ புள்ளிகள்

பத்திரம் II :

$$\text{பகுதி A} \quad 100 \times 4 = 400 \text{ புள்ளிகள்}$$

$$\text{பகுதி B} \quad 150 \times 2 = 300 \text{ புள்ளிகள்}$$

$$\text{பகுதி C} \quad 150 \times 2 = 300 \text{ புள்ளிகள்}$$

$$\text{பகுதி D} \quad 150 \times 2 = 300 \text{ புள்ளிகள்}$$

$$\text{மொத்தப் புள்ளிகள்} = 400 + 600 \text{ புள்ளிகள்}$$

$$\text{பத்திரம் II இற்குரிய கிறுதிப் புள்ளிகள்} = 1000 \div 20$$

$$= 50 \text{ புள்ளிகள்}$$

புள்ளிப் பட்டியலில் புள்ளிகளை பதிவு செய்யும் முறை

பத்திரம் I - முழு புள்ளி இரண்டு இலக்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்

பத்திரம் II - முழு புள்ளி 1000 இற்கு குறைவெனின் மூன்று இலக்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்


விடைத்தாள்களுக்குப் புள்ளியிடல் - பொது நுட்ப முறைகள்

விடைத்தாள்களுக்குப் புள்ளியிடும் போதும், புள்ளிப்பட்டியலில் புள்ளிகளைப் பதியும் போதும் ஓர் அங்கீரிக்கப்பட்ட முறையைக் கடைப்பிடித்தல் கட்டாயமானதாகும். அதன்பொருட்டு பின்வரும் முறையில் செயற்படவும்.


1. விடைத்தாள்களுக்குப் புள்ளியிடுவதற்கு சிவப்பு நிற குழிழ்முனை பேளாவை பயன்படுத்தவும்.
2. சகல விடைத்தாள்களினதும் முதற்பக்கத்தில் உதவிப் பரிசுகளின் குறியீட்டெண்ணைக் குறிப்பிடவும். இலக்கங்கள் எழுதும்போது தெளிவான இலக்கத்தில் எழுதவும்.
3. இலக்கங்களை எழுதும்போது பிழைகள் ஏற்பட்டால் அவற்றைத் தனிக்கோட்டினால் கீறிவிட்டு, மீண்டும் பக்கத்தில் சரியாக எழுதி, சிற்றொப்பத்தை தீவிடவும்.
4. ஒவ்வொரு வினாவினதும் உபபகுதிகளின் விடைகளுக்காக பெற்றுக்கொண்ட புள்ளியை பதியும் போது அந்த வினாப்பகுதிகளின் இறுதியில் Δ இன் உள் பதியவும். இறுதிப் புள்ளியை வினா இலக்கத்துடன் இன் உள் பின்னமாகப் பதியவும். புள்ளிகளைப் பதிவதற்கு பரிசுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிரலை உபயோகிக்கவும்.

உதாரணம் - வினா இல 03

(i)



(ii)



(iii)



03

$$(i) \frac{4}{5} + (ii) \frac{3}{5} + (iii) \frac{3}{5} =$$

10
15

பல்தேர்வு விடைத்தாள் (துளைத்தாள்)

1. க.பொ.த.உ. தர) மற்றும் தகவல் தொழிலுட்பப் பரிசைக்கான துளைத்தாள் தினணைக்களத்தால் வழங்கப்படும். சரியாக துளையிடப்பட்டு அத்தாசிப்படுத்திய துளைத்தாள் தங்களுக்கு கிடைக்கப்பெறும். அத்தாசிப்படுத்திய துளைத்தாளைப் பயன்படுத்துவது பரிசுகரின் கடமையாகும்.
2. அதன் பின்னர் விடைத்தாளை நன்கு பரிசீலித்துப் பார்க்கவும். ஏதாவது வினாவுக்கு, ஒரு விடைக்கும் அதிகமாக குறியிட்டிருந்தாலோ, ஒரு விடைக்காவது குறியிடப்படாமலிருந்தாலோ தெரிவுகளை வெட்டிவிடக்கூடியதாக கோடான்றைக் கீறவும். சில வேண்டுகளில் பரிசார்த்தி முன்னர் குறிப்பிட்ட விடையை அழித்துவிட்டு வேறு விடைக்குக் குறியிட்டிருக்க முடியும். அவ்வாறு அழித்துள்ள போது நன்கு அழிக்காது விட்டிருந்தால், அவ்வாறு அழிக்கப்பட்ட தெரிவின் மீதும் கோடிடவும்.
3. துளைத்தாளை விடைத்தாளின் மீது சரியாக வைக்கவும். சரியான விடையை அடையாளத்தாலும் பிழையான விடையை அடையாளத்தாலும் இறுதி நிரலில் அடையாளமிடவும். சரியான விடைகளின் எண்ணிக்கையை அவ்வாறு தெரிவுகளின் இறுதி நிறையின் கீழ் அத்துடன் அவற்றை கூட்டி சரியான புள்ளியை உரிய கட்டத்தில் எழுதவும்.

கட்டமெப்பு கட்டுரை விடைத்தாள்கள்


1. பரிசாரத்திகளால் விடைத்தாளில் வெறுமையாக விடப்பட்டுள்ள இடங்களையும், பக்கங்களையும் குறுக்குக் கோழிடு வெப்புவிடவும். பிழையான பொருத்தமற்ற விடைகளுக்குக் கீழ் கோழிடவும். புள்ளி வழங்கக்கூடிய இடங்களில் ✓ அடையாளமிட்டு அதனைக் காட்டவும்.
2. புள்ளிகளை ஒவ்வொண்ட கடதாசியின் இடது பக்கத்தில் குறிக்கவும்.
3. சகல வினாக்களுக்கும் கொடுத்த முழுப் புள்ளியை விடைத்தாளின் முன் பக்கத்திலுள்ள பொருத்தமான பெட்டியினுள் வினா இலக்கத்திற்கு நேராக 2 இலக்கங்களில் பதியவும். வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தலின் படி வினாக்கள் தெரிவ செய்யப்படல் வேண்டும். எல்லா வினாக்களினதும் புள்ளிகளும் முதல் பக்கத்தில் பதியப்பட்ட பின் விடைத்தாளில் மேலதிகமாக எழுதப்பட்டிருக்கும் விடைகளின் புள்ளிகளில் குறைவான புள்ளிகளை வெட்டி விடவும்.
4. மொத்த புள்ளிகளை கவனமாக கூட்டி முன் பக்கத்தில் உரிய கூட்டில் பதியவும். விடைத்தாளில் வழங்கப்பட்டுள்ள விடைகளுக்கான புள்ளியை மீண்டும் பரிசீலித்து பின் முன்னால் பதியவும். ஒவ்வொரு வினாக்களுக்கும் வழங்கப்படும் புள்ளிகளை உரிய விதத்தில் எழுதவும்.

புள்ளிப்பட்டியல் தயாரித்தல்


இம்முறை சகல பாடங்களுக்குமான இறுதிப்புள்ளி குழுவினுள் கணிப்பிடப்பமாட்டாது. இது தவிர ஒவ்வொரு வினாப் பத்திரத்துக்குமான இறுதிப்புள்ளிதனித்தனியாக புள்ளிப்பட்டியலில் பதியப்பட வேண்டும். பத்திரம் இருக்கானபல்கேர்வுவினாப்பத்திரம் மட்டும் இருப்பின் புள்ளிகள் இலக்கத்திலும் எழுத்திலும் பதியப்பட வேண்டும். 51 சிற்திரப் பாடத்திற்குரிய I, II, மற்றும் III ஆம் வினாப்பத்திரங்களுக்குரிய புள்ளிகளை தனித்தனியாக புள்ளிப்பட்டியலில் பதிந்து எழுத்திலும் எழுதுதல் வேண்டும்.

○ ○ ○

7. ஒரு பல்படித் தாக்கத்தின் தாக்க வீதம் எப்போதும் சார்ந்திருப்பது
- (1) தாக்கிகளின் கனவளவை.
 - (2) வெப்பநிலையை.
 - (3) தாக்கிகளின் எண்ணிக்கையை.
 - (4) தாக்கத்திலுள்ள படிகளின் எண்ணிக்கையை.
 - (5) தாக்கத்திலுள்ள விரைவான படியின் வீதத்தை.
8. காபன் தொடர்பான உண்மையான கூற்று யாது?
- (1) உயர்ந்தபட்சம் மூன்று பின்னப்புகளை உண்டாக்கலாம்.
 - (2) அது மூன்றாவது ஆவர்த்தனத்துக்குரிய ஒரு மூலக்மாகும்.
 - (3) காபனைக் கொண்ட சகல சேர்வைகளும் ஜதரோக்காபன்களாகும்.
 - (4) ஏபரிமானச் சேர்வைகளை மாத்திரம் உண்டாக்குகின்றது.
 - (5) ஏனைய அணுக்களுடன் முனையுப் பின்னப்புகளை உண்டாக்கலாம்.
9. குஞக்கோச நொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
- A - ஜந்து காபன் அணுக்களைக் கொண்டுள்ளது.
- B - ஓர் அல்திகைட்டுக் கூட்டத்தைக் கொண்டுள்ளது.
- C - ஓர் ஒருசக்கரரட்டாகும்.
- மேற்குறித்த கூற்றுகளில் சரியானது / சரியானவை
- (1) A மாத்திரம்
 - (2) B மாத்திரம்
 - (3) C மாத்திரம்
 - (4) A, B ஆகியன மாத்திரம்
 - (5) B, C ஆகியன மாத்திரம்
10. சகல நொதியங்கள் தொடர்பான சரியான கூற்று யாது?
- (1) பிரதானமாக இலிப்பிட்டுகளினால் ஆக்கப்பட்டுள்ளன.
 - (2) ஒரு நொதியம் வெவ்வேறு கீழ்ப்படைகளின் மீது தாக்கம் புரியலாம்.
 - (3) நொதியத் தாக்கங்கள் பல்பக்க விளைபோடுள்களை உண்டாக்குகின்றன.
 - (4) தொழிற்பாட்டிற்கு உலோக அயன்கள் தேவைப்படுகின்றன.
 - (5) கீழ்ப்படையானது நொதியத்தின் உயிர்ப்பான பகுதியுடன் பினைகின்றது.
11. இலிப்பிட்டுகள் தொடர்பான சரியான கூற்று யாது?
- (1) சகல இலிப்பிட்டுகளும் திரவங்களாகும்.
 - (2) சில இலிப்பிட்டுகள் பல்பகுதிய மூலக்கூருகளாகும்.
 - (3) சகல இலிப்பிட்டுகளும் காபன் - காபன் இரட்டைப் பின்னப்புகளைக் கொண்டுள்ளன.
 - (4) இலிப்பிட்டுகள் கிளிசரோல் மற்றும் காபோட்சிலிக் அமில மூலக்கூருகளைச் சொல்ல ஆக்கப்பட்டுள்ளன.
 - (5) இலிப்பிட்டுகள் பெனடிக்ரின் கரைசலுடன் செந்திறச் சிற்றுநூண்டைகளை உருவாக்குகின்றன.
12. அமில மழையின் அமிலத்திற்கு தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
- A - அது மழைநீரிற் கரைந்துள்ள அமில வாயுக்களின் அளவில் தங்கியுள்ளது.
- B - அது வளிமண்டலத்தில் உள்ள ஜதரோக்காபன்களின் வகைகளில் தங்கியுள்ளது.
- C - அது மழைநீரிற் கரைந்துள்ள அமில வாயு வகைகளின் எண்ணிக்கையில் தங்கியுள்ளது.
- மேற்குறித்த கூற்றுகளில் சரியானது / சரி பானவை
- (1) A மாத்திரம்
 - (2) B மாத்திரம்
 - (3) C மாத்திரம்
 - (4) A, B ஆகியன மாத்திரம்
 - (5) B, C ஆகியன மாத்திரம்
13. தாக்கி 'A' ஜ 'B', 'C' ஆகிய விளைபோடுகளாக மாற்றுவதற்குக் தேவைப்படுவது யாது?
- (1) சல்பூரிக் அமிலம்
 - (2) வாணோலி அலைகள்
 - (3) கடுமையாக குலுக்கல்
 - (4) சோடியம் ஜதரோட்சைட்டு
 - (5) கழியுதாக கதிர்ப்பு




14. பகுதிபாடக் காய்ச்சி வடித்தவின் மூலம் பின்வருவனவற்றில் எதனை வேறாக்கலாம்?
- தாவரப் பொருட்களிலிருந்து நீர்
 - பண்பா (கச்சா) எண்ணெயிலிருந்து ஜதரோக்காபன்கள்
 - தாவரப் பொருட்களிலிருந்து முதன்மை அனுசேபப் பொருள்
 - அயன் சேர்வைபின் நீர்க் கரைசலிலிருந்து ஓர் அயன் சேர்வை
 - தாவரப் பொருட்களிலிருந்து ஆவிப்பறப்பற்ற சேர்வைகள்
15. ஒரு கூறினது R_f பேருமானத்தைக் கணிப்பதற்கு ஒரு மெல்லிய படை நிறப்பதிவியற் பரிசோதனையின் பின்வரும் எந்த அளவை தேவைப்படும்?
- வெப்பநிலை
 - இறுதி கரைப்பான் மட்டம்
 - கரைப்பான் செல்லும் தூரம்
 - நிறப்பதிவியற் தகட்டின் அளவு
 - மாதிரியில் உள்ள கூருகளின் எண்ணிக்கை
16. பின்வருவனவற்றில் எது இயற்கை நீலைமைகளில் ஓசோனூடன் தாக்கம் புரிகின்றது?
- O_2
 - N_2
 - CO_2
 - NO
 - H_2O
17. உயிர்ய மசல் உற்பத்தியில் இறுத் விளைபொருளில் உள்ள தாக்கமுறை மெதனோல் எங்களும் அகற்றப்படும்?
- உயர் வளிமைப் பயன்படுத்திச் சேகரித்தல்
 - வடிகட்டுவதன் மூலம் அகற்றல்
 - கட்டுப்படுத்திய நிலைமைகளின் கீழ் தகனமாக்கல்
 - வெப்பத்தைப் பயன்படுத்தி ஆவியாதலின் மூலம் அகற்றல்
 - சிறிதளவு முக்கியிசரைட்டுடன் தாக்கமுறை செய்தல்
18. பச்சை வீட்டு வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தை வெப்பமாக்குவது
- குரியனிலிருந்து வரும் கழியுதாக் கதிர்ப்பை உற்ஞசுவதன் மூலம்.
 - குரியனிலிருந்து வரும் கட்புல ஒளியை உற்ஞசுவதன் மூலம்.
 - குரியனிலிருந்து வரும் செங்கீழ்க் கதிர்ப்பை உற்ஞசுவதன் மூலம்.
 - புவியிலிருந்து காலப்படும் செங்கீழ்க் கதிர்ப்பை உற்ஞசுவதன் மூலம்.
 - புவியிலிருந்து தெறிப்படையும் கட்புல ஒளியை உற்ஞசுவதன் மூலம்.
19. எக் கோவை $\sin 4x$ இற்குச் சமவலுவுள்ளது?
- $\sqrt{1+\cos^2 4x}$
 - $\sqrt{1-\cos^2 4x}$
 - $\sqrt{-1+\cos^2 4x}$
 - $-1+\cos^2 4x$
 - $1-\cos^2 4x$
20. ஒரு வான் படத்தில் P, Q என்னும் இரு உடுக்களைத் தொடுக்கும் கோட்டின் நடுப்புள்ளியில் R எனும் கோள் உள்ளது. உருவில் P, R ஆக் காலப்பட்டுள்ளன.



வான் படத்தில் உடு Q இன் ஆள்கூறுகள் யாவை?

- (4, 7)
- (7, 4)
- (7, 13)
- (13, 7)
- (14, 8)

21. கலங்கரைவிளக்கம் L இலிருந்து கப்பல் S ஆனது வடக்கிலிருந்து கிழக்காக 60° கோணத்தை ஏற்படுத்தும் திசையில் 8 km தூரத்தில் உள்ளது. L இலிருந்து படகு B ஆனது வடக்கிலிருந்து மேற்காக 45° கோணத்தை ஏற்படுத்தும் திசையில் $4\sqrt{2}$ km தூரத்தில் உள்ளது. கிழக்கு - மேற்குத் திசைக்குச் சமாந்தரமான ஒரு கோட்டில் B உம் S உம் இருப்பின், B இற்கும் S இற்குமிடையே உள்ள தூரம் km இல் யாது?



θ	30°	45°	60°
sin	$\frac{1}{2}$	$\frac{1}{\sqrt{2}}$	$\frac{\sqrt{3}}{2}$
cos	$\frac{\sqrt{3}}{2}$	$\frac{1}{\sqrt{2}}$	$\frac{1}{2}$

- (1) $3\sqrt{3} + 8\sqrt{2}$ (2) $6\sqrt{3} + \frac{8}{\sqrt{2}}$ (3) $3\sqrt{3} + \frac{8}{\sqrt{2}}$ (4) $4 + 4\sqrt{3}$ (5) 8


22. சமன்பாடு $y = -x^2 + 2x + 1$ இனால் தரப்படும் வளையி ஒரு கவானை (arch இனை) வகைகுறிக்கின்றது. இவ்வளையிக்கு

- (1) ஆள்கூறுகள் (1, 2) ஜ உடைய ஓர் உயர் புள்ளி உள்ளது.
 (2) ஆள்கூறுகள் (1, 2) ஜ உடைய ஓர் இடிவுப் புள்ளி உள்ளது.
 (3) ஆள்கூறுகள் (-1, 2) ஜ உடைய ஓர் உயர் புள்ளி உள்ளது.
 (4) ஆள்கூறுகள் (-1, 2) ஜ உடைய ஓர் இடிவுப் புள்ளி உள்ளது.
 (5) ஆள்கூறுகள் (-1, 0) ஜ உடைய ஓர் இடிவுப் புள்ளி உள்ளது.

23. உருவிற் காட்டப்பட்டுள்ளவாறு பற விட்டம் 8 cm ஜ உடைய ஓர் ஓரச்சகச் செவ்வட்ட உருளை வடிவமுள்ள ஓர் தீநும்புக் குழாயின் நீளம் 21 cm ஆகும். குழாயின் தடிப்பு 1 cm எனின். துழாயில் உள்ள இரும்பின் கனவளவு யாது?

$$(\pi = \frac{22}{7} \text{ எனக் கருதுக.)}$$


- (1) 248 cm^3
 (2) 462 cm^3
 (3) 990 cm^3
 (4) 1848 cm^3
 (5) 4224 cm^3



24. ஒரு தீரையகத்தில் தெரிகின்றவாறு ஒரு துணோன் (drone) A இன் பாதையானது சமன்பாடு $y = -2x + 3$ இனால் வகைகுறிக்கப்படுகின்றது. A இன் பாதைக்குச் செங்குத்தான் ஒரு கோட்டில் இயங்கும் வேறொரு துணோன் B திரையகத்தில் புள்ளி (5, 6) இருந்தாகச் செல்கின்றது. B இன் பாதையின் சமன்பாடு யாது?

- (1) $y = \frac{1}{2}x + 7$ (2) $2y = x + 7$ (3) $y - 6 = -2(x - 5)$
 (4) $y = -\frac{1}{2}x + 7$ (5) $2y = -x + 7.$


25. ஒரு பக்கத்தின் நீளம் 8 cm ஆகவுள்ள ஒரு சதுர அட்டைத்தாள் துண்டிலிருந்து அதன் உள்ளவட்டத்தின் அரைவாசியும் சதுரத்தின் மூன்று பக்கங்களின் நடுப்புள்ளிகளைத் தொடுமாறு உச்சிகள் இருக்கும் ஓர் இருசமபக்க முக்கோண்யியும் உருவிற் காட்டப்பட்டுள்ளவாறு வெட்டி அகற்றப்பட்டுள்ளன.



எஞ்சியிருக்கும் அட்டைத்தாள் பகுதியின் பரப்பளவு cm^2 இல் யாது?

- (1) $64 - 32\pi$ (2) $32 - 8\pi$ (3) $48 - 8\pi$ (4) $48 - 32\pi$ (5) $64 - 16\pi$

26. ஒரு கார் 0.5 km ஆரையுள்ள ஒரு வட்டமான வீதியில் 45 m s^{-1} கதியில் செல்கின்றது. கார் 10 செக்கன்களில் தீரும்பும் கோணம் ஆரையன்களில் யாது?



- (1) 90 (2) $\frac{9}{10}\pi$ (3) $\frac{9}{100}\pi$ (4) $\frac{9}{10}$ (5) $\frac{9}{100}$


27. வினாவொன்றுக்கு 12 மாணவர்கள் பெற்ற புள்ளிகள் கீழே ஏற்றவரிசையில் தரப்பட்டுள்ளன. $3, 3, 4, 6, 6, \mathbf{a}, \mathbf{b}, 9, 10, 12, 12, 15$.

இப்புள்ளிகளின் ஆகாரமும் இடையூடும் முறையே 6, 7 ஆகும். **a, b** ஆகியவற்றின் பெறுமானங்கள் முறையே

- (1) 6, 6 ஆகும். (2) 6.7 ஆகும். (3) 6, 8 ஆகும். (4) 7, 8 ஆகும். (5) 7, 9 ஆகும்.

28. பின்வரும் வலையுருவரையத்தைக் கருதுக.

மீட்ரன்




வதுப்பாயிடை 21 – 40 இன் மீட்ரன் யாது?

- (1) 7 (2) 8 (3) 14 (4) 16 (5) 18

29. பின்வரும் வரிப்படத்தின் மூலம் பயன்றுக்கும் பணிசேயல் முறைமைக்கும் இடையே உள்ள தொடர்பு காட்டப்பட்டுள்ளது. வரிப்படத்தில் பணிசேயல் முறைமை, வன்பொருள், பிரயோக மென்பொருள் ஆகியவற்றை முறையே தறிப்பன

- (1) P, Q, R ஆகும்.
(2) P, R, Q ஆகும்.
(3) Q, P, R ஆகும்.
(4) Q, R, P ஆகும்.
(5) R, P, Q ஆகும்.



30. வன்வட்டி ஒருங்கமைத்தல் (Defragmentation) தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

- A - அது துண்டாக்கப்பட்ட தரவுகளை மீளவொழுங்குபடுத்துகின்றது.
B - அது நீக்கப்பட்ட தரவுகளை மீளப்பெறுகின்றது.
C - அது வன்வட்டின் செயற்றிறஙை மேம்படுத்துகின்றது.

மேற்குறித்த கூற்றுகளில் சர்பானது / சர்பானவை

- (1) A மாத்திரம் (2) B மாத்திரம் (3) C மாத்திரம்
(4) A, B ஆகியன மாத்திரம் (5) A, C ஆகியன மாத்திரம்

31. ஒரு சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் ஆவணமொன்றில் செருகப்பட்ட ஒரு படத்தின் கரை வழியே தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்குவதற்குப் பயன்படுத்தத்தக்க கருவிக் கட்டளை பின்வருவனவற்றில் யாது?


- (1) Cut (2) Wrap (3) Edit (4) Flip (5) Crop

32. ஒரு சொல்-முறைவழிப்படுத்தல் மென்பொருள் ஆவணத்தில் ஒரு பந்தியை முழுமையாகத் தெரிந்தெடுப்பதற்கு கூட்டியை எத்தனை தடவை அடித்தடுத்து சொடக்குதல் வேண்டும்?

- (1) ஒரு தடவை (2) இரு தடவைகள் (3) மூன்று தடவைகள்
(4) நான்கு தடவைகள் (5) ஐந்து தடவைகள்

33. விரிதாள் கலத்தில் (cell) ஒரு சார்பை (function) உள்ளீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் சாவிப்பலகைக் குறியீடு யாது?
- (1) # (2) = (3) @ (4) & (5) \$
34. பின்வரும் வரிப்படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு விரிதாளின் ஒரு நிரலில் தன்னியக்கமாக வரிசைமுறைக் கோலத்தைப் பிறுப்பிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவிக் கட்டளை யாது?
- | A | B |
|---|----------|
| 1 | Index No |
| 2 | ICT001 |
| 3 | ICT002 |
| 4 | ICT003 |
| 5 | ICT004 |
| 6 | ICT005 |
- (1) Copy (2) Auto fill (3) Scroll down (4) Paste special (5) Format Painter
35. ஒரு விரிதாள், தரவுகள் உள்ள இறுதிக் கலத்தைக் (cell) கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய சாவிப்பலகையில் உள்ள தழுக்குவடிச் சாவி (shortcut key) யாது?
- (1) HOME (2) END (3) HOME + END
 (4) SHIFT + END (5) CTRL + END
36. ஒரு முன்வைப்பு மென்பொருளில் (presentation software) உள்ள சகல காட்சிவில்லைகளிலும் (slides) ஒர் அடிக்குறிப்பைச் (footer) செருகுதல் அல்லது தலைப்புப் பாணிகளை (heading styles) மாற்றுதல் போன்ற முழுதளாவிய மாற்றங்களை ஒரே தடவையில் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டிய கருவிக் கட்டளை யாது?
- (1) Animations (2) Slide Sorter (3) Slide Master
 (4) Handout Master (5) Slide Transitions
37. பின்வரும் Uniform Resource Locator (URL) மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.
<https://www.doenets.lk/examcalendar>
 பின்வருவனவற்றில் இம் மூன்று கூறுகளும் URL இல் தோன்றும் சரியான வரிசையைத் தருவது யாது?
- (1) ஆள்களப் பேயர் (Domain name), நடப்பொழுங்கு (Protocol), பாதை (Path)
 (2) ஆள்களப் பேயர், பாதை, நடப்பொழுங்கு
 (3) பாதை, ஆள்களப் பேயர், நடப்பொழுங்கு
 (4) நடப்பொழுங்கு, பாதை, ஆள்களப் பேயர்
 (5) நடப்பொழுங்கு, ஆள்களப் பேயர், பாதை
38. இணையத் தேடற் பொறிகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
- A - அவை இணையத்தளத் தேடல்களை நிறைவேற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட மென்பொருள் முறைமைகளாகும்.
- B - அவை தகவல் வடிகட்டிகளாகத் (Filters) தொழில்படுகின்றன.
- C - அவை இணையத்தளத் தேடல்களை நிறைவேற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட வண்பொருள் முறைமைகளாகும்.
- மேற்குறித்த கூற்றுகளில் சரியானது / சரியானவை
- (1) A மாத்திரம் (2) B மாத்திரம் (3) C மாத்திரம்
 (4) A, B ஆகியன மாத்திரம் (5) B, C ஆகியன மாத்திரம்
39. யூல் இனை SI அடிப்படை அலகுகளில் எவ்வாறு தரலாம்?
- (1) kg m s^{-1} (2) kg m s^{-2} (3) $\text{kg m}^2 \text{s}^{-2}$ (4) $\text{kg m}^{-1} \text{s}^2$ (5) $\text{kg m}^{-1} \text{s}^{-2}$
40. ஒரு உப்பரிகையின் (balcony) விளிம்பில் நிற்கும் மாணவர் ஒரு பந்தை நிலைக்குத்தாக மேல்நோக்கி எறிகிறார். பந்து தரை மட்டத்திலிருந்து 15 m உயர்த்தில் 10 m s^{-1} கதியில் எறியப்படுமெனின், தரையை அடையும்போது பந்தின் கதி யாது? (புவியீர்ப்பினான் ஆர்மூடுகல் $g = 10 \text{ m s}^{-2}$ எனக் கொள்க.)
- (1) 10 m s^{-1} (2) 14 m s^{-1} (3) 15 m s^{-1} (4) 20 m s^{-1} (5) 24 m s^{-1}

41. ஒரு மாணவர் அலங்காரத்திற்காகச் சர்வசமனான குழிழ்களைப் பயன்படுத்திப் பின்வரும் சுற்றைச் செய்தார். ஒவ்வொரு குழியினதும் தடை 300Ω எனின், 18 V கலவூக்கினால் வழங்கப்படும் ஒட்டம் யாது? (கலவூக்கின் அகத் தடையைப் புறக்கணிக்க.)



- (1) 10 mA (2) 20 mA (3) 35 mA (4) 40 mA (5) 50 mA


42. D விட்டமும் L நீளமும் உடைய கம்பியனால் செய்யப்பட்ட ஓர் உருகி உருகியுள்ளது. ஒரு மாணவர் அதற்குப் பதிலாக அதே தீர்வி பத்தினாலான, ஆனால் $\frac{D}{2}$ விட்டமுள்ள கம்பியைப் பயன்படுத்த எத்தனிக்கின்றார். உருகியை மாற்றுவதற்குத் தேவையான கம்பியின் நீளம் யாது?

- (1) $0.25L$ (2) $0.5L$ (3) $1L$ (4) $2L$ (5) $4L$

43. உருவில் காட்டியவாறு ஒழுங்கமைக்கப்பட்ட இரு சுற்றுகளைக் கருதுக. சுற்று P இல், சுருளானது ஒரு கலத்துடனும் ஓர் ஆளியடனும் தொடுக்கப்பட்டுள்ளது. சுற்று Q இல், சுருளானது ஒரு கல்வனோமானியுடன் தொடுக்கப்பட்டுள்ளது. பின்வரும் A, B, C ஆகிய செயல்கள் முறையே நிகழ்த்தப்பட்டபோது கல்வனோமானியின் வாசிப்புகள் முறையே என்னவாக இருக்கும்?

- A - ஆளி முடப்படும் (ON) போது
B - ஆளி முடப்பட்டு (ON) திருக்கம்போது
C - ஆளி திறக்கப்படும் (OFF) போது

- (1) பூச்சியம், பூச்சியம், பூச்சி மட்டமை
(2) பூச்சியம், பூச்சியமின்மை, பூச்சி மட்
(3) பூச்சியம், பூச்சியமின்மை, பூச்சி மட்டமை
(4) பூச்சியமின்மை, பூச்சியம், பூச்சி மட்டமை
(5) பூச்சியமின்மை, பூச்சியம், பூச்சி மட்



44. நீரின் ஆவியாகக்கல் மறை வெப்பத்தைத் துண்வதற்கு ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. இப்பரிசோதனையில் கலோரிமானியில் உள்ள நீர் நீரும் பெப்பநிலை குழல் வெப்பநிலையைவிட சில பாகைகள் தழைவாகவும், அதன் இறுத் வெப்பநிலை குழல் வெப்பநிலையைவிட சில பாகைகள் கூடுதலாகவும் திருக்குமாறு பேணப்பட்டன. இதற்காக காரணம் யாதாக இருக்கலாம்?


- (1) வெப்பமானியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த
(2) பரிசோதனைமுறை வழுவை தீட்டுவனவாக்க
(3) கணிப்புகளை எள்தாக்க
(4) பரிசோதனை நேரத்தைக் குறைக்க
(5) கலோரிமானியின் காவல் காப்பு திரவியத்தைப் பாதுகாக்க

45. ஒரு பேளசர் $12\,000\text{ L}$ துப்புரவாக்கும் கரைப்பானைக் கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்குக் கொண்டு செல்கின்றது. பேளசர் நுவரேல் பாவை அடைந்ததும் அக்கரைப்பானின் கனவளவில் ஏற்பட்ட குறைவு யாது?

கொழும்பிலும் நுவரெல் பாவை வெப்பநிலைகள் முறையே 35°C , 10°C ஆகும். துப்புரவாக்கும் கரைப்பானின் கனவளவு விரிகைத்திறன் $1.2 \times 10^{-3}\text{ }^\circ\text{C}^{-1}$ ஆகும்.

- (1) 100 L (2) 260 L (3) 360 L (4) 400 L (5) 500 L

46. ஒரு கலப்புலோகக் கம்பி யின் தகைப்புக்கும் விகாரத்திற்குமிடையிலான வரைபு கீழே காட்டப்பட்டுள்ளது. அவ்வரைபு தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.



- A - Q ஆனது மீன்தன்மை எல்லையாகும்.
 B - யங்கின் மட்டானது OP இனது படித்திறனின் அரைவாசிக்குச் சமம்.
 C - மீன்தன்மை அழுத்தச் சக்தீ வானது OPM இன் பரப்பளவினால் தரப்படுகின்றது.


மேற்குறித்த கூற்றுகள் சரியானது சரியானவை

- (1) A மாத்தீரம் (2) B மாத்தீரம் (3) C மாத்தீரம்
 (4) A, B ஆக்கன மாத்தீரம் (5) A, C ஆக்கன மாத்தீரம்

47. பின்வரும் உருவில் ஒரு தடாகத்தின் குறுக்குவெட்டு தரப்பட்டுள்ளது:

A, B ஆகியன கிடை நீர் மேற்பரப்பு மீது உள்ள இரு புள்ளிகளாகும். A, B, C, D, E ஆகிய புள்ளிகளில் உள்ள அழுக்கங்கள் முறையே P_A, P_B, P_C, P_D, P_E ஆகும். இப்புள்ளிகளில் உள்ள அழுக்கங்களுக்கிடையேயான சரியான தொடர்பு யாது?

- (1) $P_A = P_B = P_C = P_D < P_E$ (2) $P_A = P_B < P_C = P_D < P_E$
 (3) $P_A = P_B = P_C < P_D < P_E$ (4) $P_A = P_B < P_C < P_D < P_E$
 (5) $P_A < P_B < P_C < P_D < P_E$



48. ஒரு பறப்புச்சிலீன் சுழற்சி அச்சைப் பற்றிய சடத்துவத் திருப்பம் 5 kg m^2 ஆகும். அதன் கோண வேகம் 6 rad s^{-1} எனின், பறப்புச்சிலீன் சுழற்சி இயக்கச் சக்தி யாது?

- (1) 1.5 J (2) 15 J (3) 30 J (4) 90 J (5) 180 J

49. 3 m நீளமும் $8 \times 10^{-5} \text{ m}^2$ தனுக்குவெட்டுப் பரப்பளவும் கொண்ட சீரான உருக்தக் கம்பியானது ஒரு விறைப்பான உட்கூரையில் நந்து நிலைக்குத்தாக தொங்குகின்றது. கம்பி யின் மறுமுணையில் 50 N நிறை இணைக்கப்படும்போது கம்பி நீளம் 3 mm இனால் நீட்சியடைகின்றது. கம்பி யின் யங்கின் மட்டு யாது?

- (1) 6.25 kPa (2) 90.33 kPa (3) 12.5 MPa (4) 90.33 MPa (5) 6.25 GPa

50. உருவில் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு நீர்க் குழாயில் உள்ள A, B என்னும் இரு பகுதிகளினதும் விட்டங்கள் முறையே 20 cm , 10 cm ஆகும். பகுதி A, பகுதி B ஆகியவற்றில் நீரின் கத்தள் முறையே v_A, v_B ஆகும். விகிதம் $\frac{v_A}{v_B}$ யாது?



- (1) $\frac{1}{4}$ (2) $\frac{1}{2}$ (3) 2 (4) 4 (5) 10

* * *

திரு. லக்ஷ்மி விஜயகாரன்
இலங்கைப் பர்ட்செசுத் தினங்களுக்கும்

அ.போ.த. (உ.பே.ஸ) விஜயகாரன் / க.போ.த. (உ.யர் தர)ப் பர்ட்செ - 2022(2023)

விஜயகாரன் அமைச்சர்
பாட இலக்கம்

67

விஜயகாரன் அமைச்சர்
பாடம்

தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம்

ஒத்து கீழே கரிமாரிக்/புள்ளி வழங்கும் திட்டம்

I எண்ணியல்/பத்திரிம் I

| ஒத்து கீழே கரிமாரிக்/புள்ளி விஞ்ஞானம் |
|---------------------------------------|---------------------------------------|---------------------------------------|---------------------------------------|---------------------------------------|---------------------------------------|---------------------------------------|---------------------------------------|---------------------------------------|---------------------------------------|
| 01. | 2 | 11. | 4 | 21. | 4 | 31. | 5 | 41. | 4 |
| 02. | 3 | 12. | 1 | 22. | 1 | 32. | 3 | 42. | 1 |
| 03. | 5 | 13. | 5 | 23. | 2 | 33. | 2 | 43. | 4 |
| 04. | 1 | 14. | 2 | 24. | 2 | 34. | 2 | 44. | 2 |
| 05. | 2 | 15. | 3 | 25. | 3 | 35. | 5 | 45. | 3 |
| 06. | 1,3 | 16. | 4 | 26. | 2 | 36. | 3 | 46. | 1 |
| 07. | 2 | 17. | 4 | 27. | 3 | 37. | 5 | 47. | 4 |
| 08. | 5 | 18. | 4 | 28. | 4 | 38. | 4 | 48. | 4 |
| 09. | 5 | 19. | 2 | 29. | 3 | 39. | 3 | 49. | 5 |
| 10. | 5 | 20. | 4 | 30. | 5 | 40. | 4 | 50. | 1 |

1. விஜயகாரன் பிஸேட் அறிவுறுத்தல் :

விஜயகாரன் பிஸேட் அறிவுறுத்தல் : 01 ஒத்து கீழே கரிமாரிக்/புள்ளி விஞ்ஞானம்

இல்லை/மொத்தப் புள்ளிகள் $1 \times 50 = 50$

பகுதி II

01


1. (A) காலக் கட்டுப்பீஸ் முறையைக் கொடுக் கூடுதலாக விடுதலைப் படித்துப்போட்டு காலக் காலக் கட்டுப்பீஸ் முறையைக் கொடுத்துக் கொள்ளவேண்டும்.
- (i) படித்துப்பீஸ் காலக் காலக் கட்டுப்பீஸ் முறையைக் கொடுத்துக் கொள்ளவேண்டும்.

கரு காண்பாடாமை

மென்சவ்வைக் கொண்ட புன்னங்கங்கள் இல்லை

ஒவ்வொரு விடைக்கும் 05 புள்ளிகள் வீதம் ($05\text{புள்ளிகள்} \times 2 = 10$ புள்ளிகள்)

- (ii) காலக் காலக் P,Q,R,S,T காலக் கட்டுப்பீஸ் முறையைக் கொடுத்துப்போட்டு.



- P : காலக் காலக்
Q : அழக்கமறை அக்ரிதலை கிறவைல
R : மதுவு மென்சவு
S : இயந்தி
T : குழாய்மதலை / இருப்போசோம்

ஒவ்வொரு விடைக்கும் 04 புள்ளிகள் வீதம் ($04\text{புள்ளிகள்} \times 5 = 20$ புள்ளிகள்)

- (iii) 'T' காலக் கட்டுப்பீஸ் முறையைக் கொடுத்துக் கொள்ளவேண்டும்

கவாசம் அல்லது ATP (சக்தி) உற்பத்தி

(05புள்ளிகள்)

- (iv) ஏற்படத்தில் கட்டுப்பீஸை காலக் கட்டுப்பீஸ் கொடுத்துப்போட்டு

இயக்கியோட்டா

(05புள்ளிகள்)

- (B) (B) மல காக்கொட்டு விளையிழுத்துவதை உபயோகித்து, பாக்காவிகள் மயக்குத்துப்படிக்கின்றன. அங்காநால் நிறுவுக்கிள்கள் செய்திருக்கின்றன பேர்மிஸ் குழுவை பேர்மிஸ் நுபிச் சேர்க்கூடும். இப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு சிகாக்கூடுக்கு என்ற காலக் காலக் கட்டுப்பீஸைக் கொடுத்துக் கொள்ளவேண்டும்.

Streptococcus thermophilus, Saccharomyces cerevisiae, Aspergillus niger, Acetobacter, Streptomyces eureofaciens

- (i) போக் காலக் காலக் *Lactobacillus* கட்டுப்பீஸைக்கும் முன்னாக்கி மாது


Streptococcus thermophilus

எழுத்துப்பிழையில்லாமல் எழுதுவதற்கு 03 புள்ளிகள் / அடிக்கொட்டு எழுத்துப்பிழையில்லாமல் எழுதுவதற்கு 05 புள்ளிகள் (05 புள்ளிகள்)

- (ii) ஒவ்வொரு கீர்ப்பாடு காக்கொட்டுக்களில் மயக்குத்துப்படி நிறுவுக்கூடிய பேர்மிஸ்.


Saccharomyces cerevisiae

எழுத்துப்பிழையில்லாமல் எழுதுவதற்கு 03 புள்ளிகள் / அடிக்கொட்டு எழுத்துப்பிழையில்லாமல் எழுதுவதற்கு 05 புள்ளிகள் (05 புள்ளிகள்)



முதல் மாநாடு என்று வெள்ளையைக் குறிப்பிடும் போதுமானது 03 புள்ளிகள்/ முனிகோடு 6 முதல்முறையிலேயே எழுதுவது 05 புள்ளிகள் (05 புள்ளிகள்) வேண்டும் என்ற கூறு 05 புள்ளிகள் விடும் ($05 \text{புள்ளிகள்} \times 4 = 20 \text{ புள்ளிகள்}$)

(C) (C) மூல தொழில் முறைகளைப் பற்றி சொல்லுதல்.



புள்ளிகள் விழுமாக் கல்வி (05 புள்ளிகள்)

(i) சென்னை முனிகோடு மாநாட்டை விழுமாக் கல்வி என்று கூறுகிறேன்.

(ii) மூல தொழில் முறைகளைப் பற்றி சொல்லுதல் முறையைப் பற்றி விழுமாக் கல்வி என்று கூறுகிறேன்.

மேற்கொண்டு கூற அதிகளை சென்றையில்லை என்றால் கல்விவிழுமாக் கல்வி முறையைப் பற்றி விழுமாக் கல்வி என்று கூறுகிறேன்.

ஒன்றை விளைக்கும் 05 புள்ளிகள் விடும்
(05 புள்ளிகள் $\times 2 = 10 \text{ புள்ளிகள்}$)

(iii) மூல தொழில் முறைகளைப் பற்றி சொல்லுதல் முறை விழுமாக் கல்வி.

போலிக்காலி புள்கல்விவிழுமாக் கல்வி என்று அற்பாக்கி புள்கல்விவிழுமாக் கல்வி (05 புள்ளிகள்)

(iv) குருதிக்குறுப்பில் போலிக்கல்விவிழுமாக் கல்வி

புள்கல்வி / C₂H₅OH (05 புள்ளிகள்)

(v) கால்சு கல்வியில் போலிக்கல்விவிழுமாக் கல்வி

கால்சுப்பிரியாற்றுத்தை அலுமினியூல்/ கால்சுப்பிரியாற்றுத்தை கால்சுப்பிரியாற்றுத்தை (05 புள்ளிகள்)

02

2. முறையில் இருந்து பிரைவிலீகாஸ் புதைத்திற்க வழியாக கொடுமையாக விடும் நிலைமையைப் போல் சூழ்நிலை எடுத்து நிர்வாயிக்கப்படுகிறது. மாதிரி மூலம் நிர்வாயிக்கப்படுகிறது.

நிர்வாயிக்கப்படும் மூலம் / பிரைவிலீகாஸ்	நிர்வாயிக்கப்படும் மூலம் / பிரைவிலீகாஸ்
200	50
400	22
600	14

(i) முறையில் இருந்து கொடுமையாக நிர்வாயிக்கப்படுகிறது. மாதிரி மூலம் நிர்வாயிக்கப்படுகிறது. மாதிரி மூலம் நிர்வாயிக்கப்படுகிறது.

மீண்டுமிக்காக்க கணி வளம் அல்லது குறைக்க வசீய காப்பன் விடுவிப்பதில்லை.

(05 புள்ளிகள்)

(ii) முறையில் நிர்வாயிக்கப்படுகிற நிர்வாயிக்கப்படும் மூலம் விடுவிப்பது.

CO_2 அல்லது காப்ஸோரைட் 6

CO அல்லது காப்ஸோரைட் 6

கோதிமாவி அல்லது H_2O பிரைவிலீகாஸ்

முதலிரு விளைவுகளுக்கு மாதிரிக் கலை வழியாக.

ஒத்துவது இரண்டு விளைவுகளுக்கு 05 புள்ளிகள் $\times 2 = 10$ புள்ளிகள்.

(iii) மாதிரி 400 rpm அல்லது பூங்கலீகாஸ் கொடுமை $\times 100$ மில்லிலைட்டு மில்லிலைட்டு விடுவிப்பது.

400 rpm இல், 22 மில்லிலைட்டு 1000 ml

(05 புள்ளிகள்)

மின்சார விகிதம் = கலைவளம் / செபுல்
விகிதம் = $1000 \text{ ml} / 22 \text{ min}$

(10 புள்ளிகள்)

05 புள்ளிகள் வழக்கிடப் போன்று, 22 மில்லிலைட்டு 1000 ml வள கிரியான் பிரைவிலைக்கு விகிதம் = 45.45 ml/min

(04 + 01 புள்ளிகள்)

ஒரு மில் கூடிய பூங்கலீகாஸ் கலைவளம் 400 rpm, 600 rpm குத்துக்கூடிய பூங்கலீகாஸ் கலைவளம் அங்கீகாரம் செய்ய விரும்புகிறது அதனால் முறையில் கொடுமையைப் போல் விடுவிப்பது.

உக்கி = அப்ரிக்கான உக்கி \times மில் கூடிய கலைவளம் \times சிரை டி. ஸெபுல்
(05 புள்ளிகள்)

$\text{உக்கி} = 600 \text{ l} \times 400 \text{ rpm} \times 22 \text{ min}$ (05 புள்ளிகள்)

$\text{உக்கி} = 5.28 \text{ MJ}$ (05 புள்ளிகள்)

உக்கி = அப்ரிக்கான உக்கி \times மில் கூடிய கலைவளம் \times சிரை டி. ஸெபுல்
(05 புள்ளிகள்)

$\text{உக்கி} = 600 \text{ l} \times 600 \text{ rpm} \times 14 \text{ min}$ (05 புள்ளிகள்)

$\text{உக்கி} = 5.04 \text{ MJ}$ (05 புள்ளிகள்)

அட்சவையில் இரு விளைவுகள் கிரியாக நிபுவந்து

(05 புள்ளிகள் கிடைத்த விடுவிப்பது $\times 2 = 10$ புள்ளிகள்)

(v) 1000 ml வசூலியின் முதலை முறையைப் படித்து அதன்மீது விரிவாக எண் 24 MJ என்ற விளைவை 100 மிலி மீட்டர் பார்டின் மீது படித்து விரிவாக விடவேண்டும்.

ஏற்று

$$\text{விவர} = (\text{விளைவை} \cdot \text{மீட்டர்} / \text{மீட்டர்கள்} \times 100) \times 100$$

(05 புள்ளிகள்)

பிரதிம் 56.

$$\text{விவர} = (5.28 \text{ MJ}/24 \text{ MJ}) \times 100$$

விவரம்

$$\text{விவர} = (5.04 \text{ MJ}/24 \text{ MJ}) \times 100$$

(05 புள்ளிகள்)

இறங் விளை

$$400 \text{ மிலி} = 22\%$$

$$600 \text{ மிலி} = 21\%$$

(விளைவை அறிய விளை எடுத்து 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து)

நான் ஆராய் 600 மிலி வசூலியின் முறையைப் படித்து விவரம் எடுத்து விட்டேன்.

நிதி கூறுகிறேன் 166.

(10 புள்ளிகள்)

(ii) நான் ஆராய் 6 மிலி வசூலியின் முறையைப் படித்து விவரம் எடுத்து விட்டேன்.

நான் ஆராய் ஆராய்வில் உபயோகித்து விளைவை அறிய வில்லை.

(விளைவை அறிய விளை எடுத்து 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து)

03

(A) (v) கிழாவு விடுதலையாக இருக்கும் விரிவாக முறையைப் படித்து விவரம் எடுத்து விட்டேன்.

(i) ஒரு முறையிலே விரிவாக முறையைப் படித்து விவரம் எடுத்து விட்டேன். (ii) ஒரே முறையிலே, விரிவாக முறையைப் படித்து விவரம் எடுத்து விட்டேன். (iii) ஒரே முறையிலே, விரிவாக முறையைப் படித்து விவரம் எடுத்து விட்டேன்.

நிதி கூறுகிறேன் 167.

விவரம்	நிதி கூறுகிறேன்
(1) நிதி விளை	நிதி கூறுகிறேன் / நிதி கூறுகிறேன்
(2) விரிவாக விளை	நிதி கூறுகிறேன்

(விளைவை அறிய விளை எடுத்து 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து, 05 புள்ளிகள் எடுத்து)

(iii) முறையைப் படித்து விவரம் எடுத்து விட்டேன்.

நான் ஆராய்வில் முறையைப் படித்து விவரம் எடுத்து விட்டேன்.

(05 புள்ளிகள்)

நிதி கூறுகிறேன் 168. விடுதலை முறையைப் படித்து விவரம் எடுத்து விட்டேன்.

அவை முழுமாக அவ்விட
மருத்துவ மனமக அவ்விட
வோதைச்சுற்றுயை முழுமாக அவ்விட
அந்திய செலாவளியை முழுமாக

முதலிட விளைகளுக்கு முன்னால் புதை வழங்கு
(பொது இயங்கி விளைகளுக்கு 05 புதைகள் x 2 = 10 புதைகள்)


- (iv) முறையில் எடுத்து கொண்ட புதைகளை இயங்கலும் முறையில் எடுத்து கொண்ட புதைகளுக்கு முன்னால் புதைகளில் தாங்கும் நிறமையில் பார்த்து உணர்வுப் பூர்ணமான நிறமை என்று நினைவுக்கூடிய புதைகளை உள்ளடக்கம் செய்து கொள்கிறோம். முறையில் எடுத்து கொண்ட புதைகளில் நிறமை காணப்படுவதற்காக அவை முழுமாக அவ்விடத்தில் முறையில் எடுத்து கொண்ட புதைகளை உணர்வுப் பூர்ணமான நிறமை என்று நினைவுக்கூடிய புதைகளை உள்ளடக்கம் செய்து கொள்கிறோம்.

க்கோரிகள்	ஒவ்வொரு புதை க்காக்கல்
நிறமாக இருக்கும் நிற நிறமாக கொடுக்கி இருக்கல்	நிறமாக இருக்கும் நிற நிறமாக விடுவது
நிறமாக இருக்கும் நிறமாக விடுவது	நிறமாக இருக்கும் நிறமாக விடுவது
நிறமாக இருக்கும் நிறமாக விடுவது	நிறமாக இருக்கும் நிறமாக விடுவது

(any correct answer, 5 marks x 3 = 15 marks)

- (B) (B) அதிக ஒதுக்காக 30 °C டிரையரிலிருந்து போய் மற்றுமினும் இதை உணர்வுப் பூர்ணமான நிறமை கொண்டு எடுத்து கொள்கிறேன். மேலும் இதை இயங்கலும் முறையில் எடுத்து கொண்டு 20 °C டிரையரிலிருந்து போய் மற்றுமினும் இதை உணர்வுப் பூர்ணமான நிறமை கொண்டு 30 °C டிரையரிலிருந்து போய் மற்றுமினும் இதை உணர்வுப் பூர்ணமான நிறமை கொண்டு எடுத்து கொள்கிறேன்.

முறையில் இயங்கும் விடுவது



- (i) மேலேயிருந்து கொண்டு எடுத்து விடுவதை நிறமையில் பூர்ணமான நிறமை கொண்டு இயங்கலும் மற்றுமினும் இதை உணர்வுப் பூர்ணமான நிறமை கொண்டு கொள்கிறேன்.

கால்வாயு:

(05 புதைகள்)

- (ii) அந்திய செலாவளியை கொண்டு 1200 W சுதா தொகையிலிருந்து ஒதுக்கி விடுவது நிறமையில் பூர்ணமான நிறமை கொண்டு இயங்கலும் மற்றுமினும் இதை உணர்வுப் பூர்ணமான நிறமை கொண்டு கொள்கிறேன்.

1260 J ஒதுக்கி 1260 J நிறமை:

(04 + 01 புதைகள்)

- (iii) மேலேயிருந்து கொண்டு எடுத்து விடுவதை (30 °C) ஒதுக்கி விடுவதை (20 °C) கூண்டிமீற விடுப்பு செலாவளியை கொண்டு 1200 W சுதா தொகையிலிருந்து ஒதுக்கி விடுவதை நிறமையில் பூர்ணமான நிறமை கொண்டு கொள்கிறேன்.

$$(x) \times (4200) \times (30 - 20)$$

(05 புதைகள்)

$$= 42000 x$$

(05 புதைகள்)

(iii) வடிவமாற்று மேலை தீவிரப் பழுப்பு ஒத்துவியலால் எந்த ஒரு கால்கள்.

$$1260 = x \times (4200) \times (30 - 20) \text{ அல்லது } 1260 = 42000 x$$

(05 + 05 புள்ளிகள்)

$$x = 1260 / 42000$$

$$x = 0.03 \text{ kg s}^{-1} \text{ அல்லது } x = 30 \text{ g s}^{-1}$$

(04 + 01 புள்ளிகள்)

(v) ஆக்ரீபி வேல்பாக்டி 230 V இல் தொழில்படிக்கூடியமையாத, ஜெப்பாக்டி எடுத்தும் ஒட்டுத்தோக்கு வைகிகள்.

$$P = VI$$

$$1260 = 230 \times I$$

(05 புள்ளிகள்)

$$I = 5.48 \text{ A}$$

(05 புள்ளிகள்)

(04 + 01 புள்ளிகள்)

04

(A) பார்மேல் பிள்ளையுடுடு சுதாசந்திரம் என்ற நாளையெல்லாம் ஆயிரமிக்கு பேர்கள் மீண்டும் சுதாசந்திர சுதாசந்திர சுந்தரம் என்று விவரிக்கின்றனர்.

(i) சுதாசந்திர நினைவு எண்ணாக அப்படி புதுப்படுத்தப்பட்டு வருவதை அறிய.

$$m = vp$$

அல்லது

$$v = m/p$$

அல்லது

$$\rho = m/v$$

(05 புள்ளிகள்)

(ii) சுதாசந்திர சிராங்களுடு வழிசெயிடப் போக்கு தூயகமாகவே விஷாப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சுதாசந்திர கவுனினையை விவரிக்க அதன் பெருக்கல் 10.5 g cm^{-3} ஆகும்.

$$v = m/p$$

$$= 210.0 \text{ g} / 10.5 \text{ g cm}^{-3}$$

(10 புள்ளிகள்)

$$= 20 \text{ cm}^3$$

(04 + 01 புள்ளிகள்)

(B) (B) கிள்ளுத்தைக் கலம்புறத்து தீவிர வெள்ளி மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வள்பதன் பகுதியிலேருந்துமாறு பழுப்பு மாத்தை மேல்குருவியல் கிடைகிறது. இதனை வாய்மையிற்குத்தாழ்வாக கீழ்க்கண்ட தீவிரப் பழுப்புகள் அன்றைப்பட்டிட்டது அதன் தீவிரப் பழுப்பு 210.0 g cm^{-3} ஆகும் என்றுதான் தெரியும். பேரிய அறிவிகளும், மீண்டும்பொலி ஒரு பாந்திரக்கீல் பழுப்பு அம்ரத்தைப்பட்டி விட்டுமென்று நினைவு கொடுக்கப்பட்டது. சில்லைம் நிமிட ஒத்துக் குழுமாக அம்ரத்தைப்பட்டொலை உருவாக்க விரிவிப்பு 195.5 g cm^{-3} ஆக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகதாக 1000 kg m^{-2} க்கும் கண்டு அம்ரத்தைப்பட்டில் அம்ரத்தை 10 m s^{-2} ஆக ஆகும்.(i) சில்லைம் நிமிட ஒத்துக் குழுமாக 195.5 g cm^{-3} ஆக அதை மிகு உள்ள குழுமாக குழுமாக விடுகிறோம்.

$$(210.0 \text{ g} - 195.5 \text{ g}) / 1000 \times 10 \text{ m s}^{-2}$$

(10 புள்ளிகள்)

$$= 0.145 \text{ N}$$

(04 + 01 புள்ளிகள்)

(ii) ஒட்டுப்பெற்று நீரின் நிலைமையைக் கணிப்பதற்குப் பயன்படுத்துவதைக் கீழ்ப்பாட்டுப் படியுதிர்த்த.

ஆக்கியிடில் தத்துவம்

(05 புள்ளிகள்)

(iii) ஒட்டுப்பெற்று நீரின் நிலைமையை?

0.145 N அல்லது B(i)இல் வழங்கப்பட்ட விடை

(04 + 01 புள்ளிகள்)

(iv) சின்னநிலைக் காட்டுத்திடுமையைக் கணிக்க.

சார் அடர்த்தி = பொருளின் நிறை / மேலுகைத்தப்பு

(05 புள்ளிகள்)

= $(0.210 \times 10) \text{ N} / 0.145 \text{ N}$ (அல்லது B(i)இல் வழங்கப்பட்ட விடை

(05 புள்ளிகள்)

$$= 14.48$$

(05 புள்ளிகள்)

(v) மிகப்பூத்தியான பயன்படுத்த சின்னநிலைக் காட்டுத்திடுமை தோல் நீரின் கணிக்க.

$$= 14.5 \times 1000 \text{ kg m}^{-3}$$

(05 புள்ளிகள்)

$$= 14500 \text{ kg m}^{-3} \text{ அல்லது } 14.5 \text{ g cm}^{-3}$$

(05 புள்ளிகள்)

மாற்று விடை

$$= நீரின் அடர்த்தி 1 \text{ g cm}^{-3}$$

(05 புள்ளிகள்)

$$= 14.5 \times 1 \text{ g cm}^{-3}$$

$$= 14.5 \text{ cm}^{-3}$$

(04 + 01 புள்ளிகள்)

(vi) பொலை பெழுப்பட்ட சின்னநிலைக் காட்டுத்திடுமையைப் பொள்ளிப்பின் கூடுதல்கூறியும் ஆட்டுவடிவாகக் கொண்டிரு பின்னால் தூய வெள்ளியினால் ஆக்கப்பட்டு, ஜின்ஸையை ஏதைக் காறுக் காற்றுக் குழுவுக்குள்ள ஒரு காரணத்தினால் ஆக்க.

வெள்ளி (Ag) ஆனது தூயமையானதில்லை அல்லது வெள்ளி மாசடைந்துள்ளது

(05 புள்ளிகள்)

சின்னநிலைக் காட்டுத்திடுமையைப் பொள்ளியை விட அதிகமானது

(10 புள்ளிகள்)

(C) ரிசெவ் நிலீல் முறைகள் அமிழ்த்தப்பட்டுள்ளவோடு பொய்ப்பட தினங்கு ஆரியத்தை ஒப்பிட்டு பின்வரும் ஒவ்வொரு நினைவுக்கீஸ் போடும் கீழெடுத்து நினைவுக்கீஸ் வாசப்பீசு ஒப்படும் மூலமாக நினைவும் அட்டவணையில் 'X' எனக் குதிர்விடுக் கூட்டுக்.

	நினைவுக்கீஸ்	நினைவுக்கீஸ் வாசப்பீசு		
		கார்க்காடு	மதுரை கிணறுவெளி	குமரிக்குமுடி
(1)	ரிசெவ் முறைகள் நிலீல் அமிழ்த்து பாதுகாக்கப்படும் நினைவுக்கீஸ்.			X
(2)	நினைவுக்கீஸ் பகுதியாக அமிழ்த்துக்கீட்டு.	X		
(3)	நினைவுக்கீஸ் உப்புக் காங்காலை முறைகள் அமிழ்த்துக்கீட்டு.			X

(05 புள்ளிகள் × 3 = 15 புள்ளிகள்)

துணையான பரிக்ரிப்பு

உப்புக்களை அகற்றல் / நஞ்சத்தன்மையற்ற சேதனப் பதார்த்தங்களை அகற்றல்

புடையான பரிக்ரிப்பு

கரைந்துள்ள உப்புக்களை அகற்றல் /நஞ்சத்தன்மையான சேதனப் பதார்த்தங்களை அகற்றல்

சரியான ஒவ்வொரு பழுமூறைக்கு 05 புள்ளிகள் வீது, (05 புள்ளிகள் × 3 = 15 புள்ளிகள்)

சரியான ஒவ்வொரு பழுமூறையின் சரியான விளைவுக்கும் 05 புள்ளிகள் | the correct outcome of each step, (05 marks × 3 = 15 marks)

- (ii) 3R எண்ணக்கருக்கள் : குறைத்தல் (Reduce), மீளப்பயன்படுத்தல்(Reuse), மீளசூழ்வு(Recycle) குறைத்தல் : குழல் நேய மாற்றுக்களைப் பயன்படுத்தி போலித்தீங் உணவுப்பொதி உறைப் பாவளனையை குறைத்தல் மீளப்பயன்படுத்தல் : வேறு ஏதாவது தேவைகளுக்கு அவற்றை மீளப்பயன்படுத்துவதன் மூலம் குழல்மாச்சைத்தன்மை குறைத்தல் மீளசூழ்வு : போலித்தீஙன் அறப்படைப் போருட்களாக கொண்ட வேறுபட்ட வகைகளாக மாற்றுவதன் மூலம் போலித்தீங் உணவுப்பொதி உறைகளை மீற்றுவது செய்தல்.

ஏதாவது சரியான விடைக்கு 05 புள்ளிகள் (05 புள்ளிகள் × 3 = 15 புள்ளிகள்)

பகுதி C = 45 புள்ளிகள்

8. மாண்பும் குழல் மாநாட்டில் ஓராண்டும் அதிக விவரங்களுட்பெற்று கொண்டு வரும் குழல் மாநாட்டுத் திட்டங்களை முறையைப் படித்துப் பழுமூறையை குறைத்துத் தரும் முறையைப் போட்டு, குழல் மாநாட்டில் செயல்வாய்வு கொண்டு வரும் குழல்மாச்சைத்தன்மை மீற்றுவதன்மை போக்குவரத்துப் பிரபாந்தப்படியின்படி அதை மாற்றுவதைப் போக்குவரத்துப் போட்டு கொண்டு விடுவது.

(i) இப்போக்குவரத்துப் பிரபாந்தத்தை குழல் மாநாட்டுத் திட்டத்துக்கு போட்டு கொண்டு விடுவதைக் குறிப்பிடுவது.

(ii) குழல் மாநாட்டுத் திட்டத்தை குழல்மாச்சைத்தன்மை மீற்றுவதைக் குறிப்பிடுவது.

(iii) குழல்மாச்சைத்தன்மை மீற்றுவதைக் குறிப்பிடுவது. குழல்மாச்சைத்தன்மை மீற்றுவதைப் பழுமூறையை குறைத்துத் தரும் முறையைப் படித்துப் பழுமூறையை குறைத்துத் தரும் முறையைப் போட்டு கொண்டு விடுவது.

(iv) குழல்மாச்சைத்தன்மை மீற்றுவதைப் பழுமூறையை குறைத்துத் தரும் முறையைப் போட்டு கொண்டு விடுவது.

08

(a)

(i) பணம்(Money), மனிசுவலு(Man Power), பொருகள் (Machinery), முறையியல்கள் (Method) மூலப்பொருட்கள் (Materials)

ஏதாவது சரியான முன்று விடைகளுக்கு = 05 புள்ளிகள் எல்லா சரியான ஐந்து விடைகளுக்கும் = 10 புள்ளிகள்

(ii) குழலுக்கு மிகக்குறைந்தனவு போசனையை விடுவிந்தல்.
பலதடவைகள் பயன்பாட்டைக் குறைத்தல்
தாவரங்கள் அதிகளவில் உறுஞ்சிக்கொள்ளும் (உறுஞ்சும் தன்மையை மேம்படுத்தல்)
செலவைக் குறைத்தல்

ஏதாவது சரியான விடைகளுக்கு 05 புள்ளிகள் வீதும் (05புள்ளிகள் × 3 = 15 புள்ளிகள்)

(iii) பஸ்குதியம் : செலுலோச (Cellulose)

(05 புள்ளிகள்)

நிரப்பிகள்: கல்சியம் காபனேர்று(CaCO_3), களி (clay), டெட்டானியம் கிரோட்சைட்டு (TiO_2)

ஏதாவது சரியான விடைகளுக்கு 05 புள்ளிகள் வீதும் (05புள்ளிகள் × 2 = 10 புள்ளிகள்)

(iv) மாப்பொருள் (கஞ்சி) அல்லது இயற்கை இறப்பர்

ஏதாவது சரியான விடைகளுக்கு 05 புள்ளிகள்
பகுதி A = 45 புள்ளிகள்

(b) ஆசிரியர் ஒன்றியத்துவம் அல்லது விவரம் பூத்து காட்டியிருப்பது கட்டுரையில் கொண்டிருக்கிறது.

- (i) கட்டுரை சுதாரமிக்கின் புதை விடையிலே ஒரு விடையில் பிரதானம் கொண்டிருக்கிறது.
 - (ii) போதுமான விடைகளை உதவுவிரும்புவது என்பதை பிரதானமாக கொண்டிருக்கிறது.
 - (iii) போதுமான விடைகளை உதவுவிரும்புவது என்பதை பிரதானமாக கொண்டிருக்கிறது.
 - (iv) போதுமான விடை உதவுத்திப் போதுமான விடையிலேயே போதுமானமாக கொண்டிருக்கிறது. முக்கூலமாக விடையிலேயேயே இது காட்டியிருக்கிறது.
- (c) கட்டுரை சுதாரமிக்கின் கொண்டிருக்கிற விடை வேற்றும் விடைகளை.
- (i) கட்டுரை சுதாரமிக்கின் விடை வேற்றும் விடை பிரதானமாக கொண்டிருக்கிறது.
 - (ii) கட்டுரை சுதாரமிக்கின் கொண்டிருக்கிற போதுமான விடைகளை வேற்றும் விடை கட்டுரையிலே உதவுவிரும்புவது காட்டியிருக்கிறது. கட்டுரை சுதாரமிக்கின் கொண்டிருக்கிற விடை வேற்றும் விடைகளை போதுமான விடைகளை வேற்றும் விடைகளை.

(b)

- (i) கழிவுக்கடதாசியானது பயன்படுத்தப்படுவதிலிருந்து, கடதாசியானது பங்கக் / நுண்ணங்கிகளால் தொற்றுக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம். (05 புள்ளிகள்)
கடதாசிச் சதுரமுகிகளின் மீது பங்கக்களின் வளர்ச்சியை குறைத்தல் (நீக்குதல்) அல்லது கடதாசிச் சதுரமுகிகள் பயன்படுத்திய பின்னர் தாவரங்களின் வேர்களில் (புஞ்சனை)பங்கக்களின் வளர்ச்சியை குறைத்தல் (05 புள்ளிகள்)
- (ii) அப்பட்டு ஆனது கரைத்திறன்றிருந்து. / நிரில் பகுதியளவில் கரையக்கூடியது உள்ளூர் சுந்தையில் கிடைக்கக்கூடியது

ஏதாவது சரியான விடைகளுக்கு 05 புள்ளிகள் விடும் ($05 \text{புள்ளிகள்} \times 2 = 10 \text{ புள்ளிகள்}$)

- (iii) உள்ளாட்டில் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களை அதிகரித்தல் வெளிநாட்டு இருக்குமதிகளை குறைத்தல் / வெளிநாட்டு நாணய இறப்பைக் குறைத்தல் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தல். இறக்குமதி ஒழுங்குமுறையிலிருந்து விலை / உற்பத்தியானது, கயாதீஸமானது ஏதாவது சரியான விடைகளுக்கு 05 புள்ளிகள் விடும் ($05 \text{புள்ளிகள்} \times 2 = 10 \text{ புள்ளிகள்}$)

- (iv) சட்டப்பாதுப்பானது (ஏனையவர்கள் நகலெடுக்க முழுபாது) தேசிய ரத்தியில் அங்கிகாரமுடையது. அல்லது விளம்புத்தன்மையானது. பொதுமக்களுக்கு தகவல் வழங்க முடியும்.
ஏதாவது சரியான விடைகளுக்கு 05 புள்ளிகள் விடும் ($05 \text{புள்ளிகள்} \times 2 = 10 \text{ புள்ளிகள்}$)
பகுதி A = 35 புள்ளிகள்

(c)

- (i) மீளப்புதுப்பிக்கத்தகது. / புதிய காபனை வெளிவிடுவது இல்லை.
செலவு குறைந்தது.
குழல் மாசுபடுவதில்லை.

ஏதாவது சரியான விடைக்கு 10 புள்ளிகள் வீதம் ($10 \text{ புள்ளிகள்} \times 2 = 20 \text{ புள்ளிகள்}$)

பகலில் மட்டுமே கிடைக்கக்கூடியது. / நேரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
ஆரம்ப மூலதனைச் செலவு அதிகம்.
பெரிய இடப்பரப்பு தேவையானது.
செயற்றிறன் குறைவு.

ஏதாவது சரியான விடைக்கு 10 புள்ளிகள் வீதம் ($10 \text{ புள்ளிகள்} \times 2 = 20 \text{ புள்ளிகள்}$)


- (ii) கடதாசியில் உள்ள காபனானது, தகனம் மூலம் காபன்ரோட்டைச்டாக மாற்றப்படுகிறது மற்றும் சிலைத்துறையில் காபனானது உயிரியல் சிலைத்துறைவதன் காரணமாக மன்சாரந்த பொருட்களாக காபன் மாற்றப்படுகின்றது.

ஏதாவது சரியான விடைக்கு 05 புள்ளிகள் வீதம் ($05 \text{ புள்ளிகள்} \times 2 = 10 \text{ புள்ளிகள்}$)
காபன்ரோட்டைச்டீடு உறுஞ்கம் தாவங்கள் ஒளித்தொகுப்பு மூலம் செலுலோசாக மாற்றப்படுகின்றது.

ஏதாவது சரியான விடைக்கு 05 புள்ளிகள் வீதம் ($05 \text{ புள்ளிகள்} \times 2 = 10 \text{ புள்ளிகள்}$)
செலுலோசு ஆனது கடதாசியாக மாற்றப்படுகின்றது.
ஏதாவது சரியான விடைக்கு 05 புள்ளிகள் வீதம் ($05 \text{ புள்ளிகள்} \times 2 = 10 \text{ புள்ளிகள்}$)

9. (a) ஒரு விழுத்து பொருள் மூலமாக ஒருதான விளக்களின் கீழ் அதன் நாப்பத்தைப் பொறுத்தினால் எவ்வளவிலோம் இரு விளக்களின் விளையுள்ளிடையும் மூலமாகவே விளையிடும் பூர்த்தி வெளியிடு. நீண்டெப்பு மூலமாக மேலெழப்பாகிக்கொடும் தூரிப்பிடு.

- (b) P_1, P_2 ஆற்பாக ஒரி கிணம்போட்டுப் பிரையிடுகிறோம். இப்பொருத்துத்து பொருள் செலுதை ஓர் இழையை, மீதுதெல்லையை வெளியிட தாக்கியின் 500 N நிறையைப் பூர்த்தி மூலமின் விளையிடுகிறோம் ஓர் இப்பொருத்து வெளைப்பத்திற்கும் சொல்லும்போது, எதிரில் உள்ள இழையையை மாற்றுவதை மூலம் முன்று நிறையிடுத்துக்கூட சொல் (மிகுஷமாக உதவும் பார்க்க) என்றிய போரை அமையும் கீழே நாப்பத்தையும், எதிரில் இழையை T என்று வைத்துச் சிறு துவக்குமிடுமிடுப்போல் கொண்டு 120° கூடங்கு இருக்குமிடுமிடு முடி நாப்பத்தில் இருக்கின்றது. (ஏடு கீழ்க்கண்ட 10 m s^{-2})



- மூடி சிறு துவக்கும் விளைகள் யான்தா?
- எத்தனை இழையை T முடி கொள்கிறது.
- இருப்பது எத்தனை இழையை 600 N கூடக் கட்டுப்பிடித்தா?
- (i) முடி முடி மூலமும் விளையும் கொள்கிறது.
- (ii) மூடியின் இயக்கத்தின் போட்டு மூலமுலை கொள்கிறது.
- (i) விளை உயர்த்த இழையைப் பிரையாக்குதல் மூலம் முன்று P_1, P_2 ஆற்பாக கப்பிடுமிடுப்போல் வைத்துச் சிறு முன்றுமிடுமிடுப்போல் இருக்குமிடு உயர்த்த முடுமா?
- (ii) முன்று விளை மூலம் கூடுமிடுமிடுத் தகுது.

09

- (a) ஏதாவது இரு விசைகளின் விளையுறும் முன்றாவது விசைக்கு,
1. சமமாக இருந்தல் வேண்டும்
 2. எதிர் திசையில் இருந்தல் வேண்டும்
 3. ஒரே நேர்கோட்டில் இருந்தல் வேண்டும்

(05 புள்ளிகள் × 3 = 15 புள்ளிகள்)

(b)

- (i) மூடியின் நிறை

வடத்தின் இரு பகுதியினிலும் உள்ள இழுவை / வடத்திலுள்ள இரண்டு இழுவிசைகள்.

(05 புள்ளிகள்)

(ii) $T \cos 60 + T \cos 60 = 500$

(05 புள்ளிகள்)

$T/2 + T/2 = 500$

$T = 500 \text{ N}$

(04 + 01 புள்ளிகள்)

(04 + 01 marks)

(c)

(i) மேல்நோக்கிய மொத்த விசை = $600 \cos 60 + 600 \cos 60$

(05 புள்ளிகள்)

= 600 N

(05 புள்ளிகள்)

கீழ்நோக்கிய மொத்த விசை = 500 N.

(05 புள்ளிகள்)

மேல்நோக்கிய விளையுள்ள விசை = (600 - 500) = 100 N

(04 + 01 புள்ளிகள்)

மாற்று முறை

விசை இணைக்கும்

(மேல்நோக்கிய மொத்த விசை) 2 = $600^2 + 600^2 + (2) \times (600) \times (600) \times \cos 120$

(05 புள்ளிகள்)

= $600^2 + 600^2 - 600^2$

= 600^2

மேல்நோக்கிய மொத்த விசை = 600 N

(05 புள்ளிகள்)

கீழ்நோக்கிய மொத்த விசை = 500 N

(05 புள்ளிகள்)

மேல்நோக்கிய விளையுள்ள விசை = (600 - 500) = 100 N

(04 + 01 புள்ளிகள்)

(ii) மூடியின் நிறை = 500 N

ஸ்ட்ரீபிள்ளான் அமர்முடுகேல் = 10 ms^{-2}

மூடியின் திணிவு = 50 kg

(05 புள்ளிகள்)

$F = m a$

(05 புள்ளிகள்)

$100 = 50 \times a$

(10 புள்ளிகள்)

$a = 2 \text{ m s}^{-2}$

(04 + 01 புள்ளிகள்)

(d)

(i) முடியாது

(02 புள்ளிகள்)

(ii) முடியின் நிறைக்கு எதிராக நிலைக்குத்து விசைகள் இல்லை. (வடத்தில் கிடைவிசைகள் மட்டுமே இரண்டு பகுதிகளிலிருந்து பிரயோகிக்கப்பட வேண்டியதாக இருந்தல்)

(08 புள்ளிகள்)


OR (i) முடியும்

(02 புள்ளிகள்)

(ii) முடியின் நிறையை புறக்கணிக்கும்போது, வடத்தின் இரண்டு பகுதிகளிலும் மிகவும் கூடிய பெரிய இழுவிசைகளுடன் ஓப்பிடும்போது முடியும்.

(08 புள்ளிகள்)

(c) ஒருவில் கூடிய பொருளையை 150 N குறைபாடு 3 m நீரை உள்ள கூரை வெளியிட கட்டுமை சுதாபூரி கேட்ட பிழையை முடி A இல் வெளியிடவில்லை. ஏனை முறையை முறை அல்லது மூலமாகத்தான் கூடிய கூரை வெளியிடவில்லை. எனவே நிறைத்து, 60° கோணத்திற்கு அதை முறையிட வேண்டும். 600 N நீரையான குறைபாடு என்றால் மூலமாக அதை முறையிட வேண்டும். முடி A இல் வெளியிட வேண்டும் விசைகளை அதை முறை விடக்கூடியதால் என்று முடியும்.



(i) முடியும் விசைகளை காட்டுக் கொ.

(ii) முடியும் விசைகளை காட்டுக் கொ. முடியும் விசை R கூடும் விசை.

(iii) முடியும் விசைகளை காட்டுக் கொ. முடியும் விசை F கூடும் விசை.

(iv) முடியும் விசைகளை காட்டுக் கொ. முடியும் விசைகளை காட்டுக் கொ.

(v) முடியும் விசைகளை காட்டுக் கொ.

(a)

(i) $F = \text{உரைய்வு விசை}$

(05 புள்ளிகள்)

 $R = \text{செவ்வனி மறுதாக்கம்}$

(05 புள்ளிகள்)

(ii) $R = 600 \text{ N} + 150 \text{ N} = 750 \text{ N}$

(04 + 01 புள்ளிகள்)

(iii) $F = 300 \text{ N}$ (iv) $\mu = F / R$

(05 புள்ளிகள்)

$$= 300 / 750$$

(05 புள்ளிகள்)

$$\mu = 0.4$$

(05 புள்ளிகள்)

v) எணியின் சமானமயப்பட்டு படுத்தப்பட்ட புள்ளி A பற்றிய திருப்புதினம்

$$(150) \times (1.5) \times \cos 60 + (600) \times (x) \times \cos 60 - (300) \times (3) \times \sin 60 = 0$$

(20 புள்ளிகள்)

$$(150) \times (1.5) \times \frac{1}{2} + (600) \times (x) \times \frac{1}{2} - (300) \times (3) \times \frac{\sqrt{3}}{2} = 0$$

$$(150) \times (1.5) + (600) \times (x) - 900\sqrt{3} = 0$$

$$600x = 1333.8$$

$$x = \frac{1333.8}{600}$$

$$x = 2.22 \text{ m}$$

(04 + 01 புள்ளிகள்)

மாற்று முறை

எணியின் சமானமயப்பட்டு படுத்தப்பட்ட புள்ளி B பற்றிய திருப்புதினம்

$$(600) \times (3 - x) \times \cos 60 + (150) \times (1.5) \times \cos 60 + (300) \times (3) \times \sin 60 - (750) \times (3) \times \cos 60 = 0$$

(20 புள்ளிகள்)

$$(600) \times (3 - x) \times \frac{1}{2} + (150) \times (1.5) \times \frac{1}{2} + (300) \times (3) \times \frac{\sqrt{3}}{2} - (750) \times (3) \times \frac{1}{2} = 0$$

$$300 \times (3 - x) + (75) \times (1.5) + (150) \times (\sqrt{3}) - (375) \times (3) = 0$$


$$900 - 300x + 112.5 + 779.43 - 1125 = 0$$

$$(300) \times x = 666.92$$

$$x = 2.22 \text{ m}$$

(04 + 01 புள்ளிகள்)

10. (a) 33 kV மற்றும் 33,000 V வாய்மூல முதன்மை முறையில் 230 V துணையீட்டு மின் மூலமாக இருக்கும் துணை வாய்மூலம் என்று அடிப்படையாக.



- (i) ஒரு இடவியில் மின் மூலமாகியிருப்பு வாய்மூலம் என்கிறது.
- (ii) (1) ஒரு மூலமாகியிருப்பு மின் மூலமாக இருக்கும் மின் மூலமாக வெளியிடுகிறது.
(2) மூலமாகியிருப்பு மூலமாக இருக்கும் மின் மூலமாக வெளியிடுகிறது.
- (iii) 33 kV வாய்மூலம் 230 V துணை வாய்மூலம் மின்மூலமாக வெளியிடுகிறது.
- (iv) முதன்மை மின் மூலமாக இருக்கும் முறையில் 460 மற்றும் 230 V வாய்மூலம் வெளியிடுகிறது முறையில் காந்தி இருக்கும்போது முறையில் முறையில்லை என்கிறது.
- (v) ஒரு காந்தியுடன் துணையீட்டு மூலமாக காந்தி 70 mA எடுத்து வருகிறது முறையில் காந்தி காந்தி 14 மாஸ்.

10

(A)

- (i) சக்தி இழப்பு இல்லை அல்லது 100% திறனுடையது. அல்லது முதன்மை மற்றும் துணைச் சுற்றுக்களின் தடை ஆனது பூச்சியமாகும்.

(05 புள்ளிகள்)

- (ii) - a கோபாடு: (பரடேயின் விதிப்படி) மின்காந்த துணை (பரஸ்பர துணை)

(10 புள்ளிகள்)

- (ii) - b செயற்பாடு: நிலைமாற்றியின் முதன்மைச் சுருளில் (கற்றில்) ஓர் ஆடலோட்ட் மின்மோட்டத்தை உருவாக்குகின்றது இது நிலைமாற்றியில் மையப்பகுதியில் ஆடலோட்ட் காந்த இணைப்பை ஏற்படுத்துகின்றது. இந்த ஆடலோட்ட் காந்த இணைப்பு ஆனது துணைச்சுருளில் (கற்றில்) துணைப்பட்ட மின்மீயிக்க விசையை (emf) (அல்லது துணைப்பட்ட மின்மோட்டத்தை) உருவாக்குகின்றது.

(10 புள்ளிகள் × 2 = 20 புள்ளிகள்)

- (iii) படிகுறை நிலைமாற்றி

(05 புள்ளிகள்)

(iv) $N_p = (V_p / V_s) \times N_s$

(05 புள்ளிகள்)

$N_p = (33,000 / 230) \times 460$

(05 புள்ளிகள்)

$N_p = 66,000$

(05 புள்ளிகள்)

(v) $I_s = (V_p / V_s) \times I_p$

(05 புள்ளிகள்)


$I_s = (33,000 / 230) \times 70 \text{ mA}$

(05 புள்ளிகள்)

$I_s \approx 10.04 \text{ A or } 10 \text{ A}$

(04 + 01 புள்ளிகள்)

(b) புதுதான்தாநா வேல் தம சென்ற சென்ற இல் புதுதான்தாநா வேல் தம சென்ற வெள்ளமையை ஒரு முறை காட்டி கொண்டு அதிகார வெள்ளமையை கூட்டுவதை I_1, I_2, I_3 என்று அழைப்பார்களோ.



- கிராஃபிக் முறையை வீதியை மொத்தத்திற்கு கூட்டுவதை பொறுத்து விடுதல்.
- புதுதான்தாநா வேல் தம சென்ற வெள்ளமையை கூட்டுவதை பொறுத்து விடுதல்.
- (1) முழு வேல் ABCDEFA
(2) முழு வேல் ABFEA
(3) முழு வேல் BCDFB
- (iv) சுதானிகள் தமிழ்த் தொழிலாளர்களுக்கு பொதுமை கூட்டுத் தொழில்களை மூலமாக விடுதல்.

(B)

(i) சந்தி A யில் : $I_2 = I_1 + I_3$

(10 புள்ளிகள்)

சந்தி B யில்: $I_1 + I_3 = I_2$

(10 புள்ளிகள்)

(ii) (a). $-R_1 I_1 - R_2 I_2 = E_1 - E_2$

(10 புள்ளிகள்)

(b). $-R_1 I_1 + R_3 I_3 = E_1$

(10 புள்ளிகள்)

(c). $-R_2 I_2 - R_3 I_3 = -E_2$

(10 புள்ளிகள்)

(iii) $-I_1 \times 20 - I_2 \times 40 = 20 - 40$

(05 புள்ளிகள்)

$I_1 + 2I_2 = 1$

$-I_1 \times 20 + I_3 \times 50 = 20$

$2I_1 - 5I_3 = -2$

(05 புள்ளிகள்)

$-I_2 \times 40 - I_3 \times 50 = -40$

(05 புள்ளிகள்)

$4I_2 - 5I_3 = 4$

(05 புள்ளிகள்)

$I_1 = 1/19 \text{ A}$

$I_2 = 9/19 \text{ A}$

$I_3 = 8/19 \text{ A}$

(இவ்வொரு சரியான விடைக்கும் 05 புள்ளிகள் வீதும், 05 புள்ளிகள் 3 = 15 புள்ளிகள்)

(a)

வகுபடு ஆயிலை (ppm)	ஒர் முளிகிளிக் கால்வாய்களைக் காட்டும் வகுபடுப் புள்ளி	வகுபடுப் புள்ளி	உத்திரிக்கும் நிலை முறை (II >)	நுழைவுப் புள்ளி முறை (I <)	உத்திரிக்கும் நிலை முறை (II >)	நுழைவுப் புள்ளி முறை	நுழைவுப் புள்ளி முறை
(i) 0.1–1.0	2	0.05 – 1.05	0.55	2	40	5	100
1.1–2.0	2	1.05 – 2.05	1.55	4	38	10	95
2.1–3.0	12	2.05 – 3.05	2.55	16	36	40	90
3.1–4.0	10	3.05 – 4.05	3.55	26	24	65	60
4.1–5.0	8	4.05 – 5.05	4.55	34	14	85	35
5.1–6.0	4	5.05 – 6.05	5.55	38	6	95	15
6.1–7.0	0	6.05 – 7.05	6.55	38	2	95	5
7.1–8.0	2	7.05 – 8.05	7.55	40	2	100	5
Total	40						

நிரல் 3 முதல் 8 வரையுள்ள, ஒவ்வொரு நிரலிலுள்ள எல்லா பெறுமானங்களும் சரியாக இருந்தால்
(10 புள்ளிகள் × 6 = 60 புள்ளிகள்)

$$\begin{aligned}
 \text{(ii)} \quad \bar{x} &= \frac{\sum f_i x_i}{\sum f_i} \\
 &= \frac{(2 \times 0.55) + (2 \times 1.55) + (12 \times 2.55) + (10 \times 3.55) + (8 \times 4.55) + (4 \times 5.55) + }{1.1 + 3.1 + 30.6 + 35.5 + 36.4 + 22.2 + 15.1} \\
 &= \frac{40}{40} = \frac{144}{40} = 3.6 \text{ ppm}
 \end{aligned}$$

சரியாக மொத்தக்கூட்டுத்தொகை பெறல் = 05 புள்ளிகள்
சாசாரியைக் கணித்தல் = 05 புள்ளிகள்
விடைக்கு = 04 + 01 = 05 புள்ளிகள்
பகுதி $a = 75$ புள்ளிகள்

AL/2022(2023)/67-II


வினா எண்/கட்டணம் / Index No.

வினாக்களில் காலை மற்றும்
நாளூர் மேற்கொண்டு விடுதலை அடிக்கணம்
Science for Technology

II
II
II

67 II

வினாக்கள்
வினா எண்
Question No. 5 (b)



(b)

சுரியான அளவிடை (03 புள்ளிகள் $\times 2 = 06$ புள்ளிகள்)
அச்சுக்களைச் சுரியாக குறித்தல் (02 புள்ளிகள் $\times 2 = 04$ புள்ளிகள்)
வரைபில் 16 புள்ளிகளைக் குறித்தல் (01 புள்ளி $\times 16 = 16$ புள்ளிகள்)
வரைபின் சுரியான வடிவம்
(குறைந்து செல்லும் திரள் மீறிறுவின் வளையி வடிவம் (ஆள்கூறு) 0.05,0) அடங்கலாக
(04 புள்ளிகள்)

வரைபின் சுரியான வடிவம்
(அதிகரிக்கும் திரள் மீறிறுவின் வளையி வடிவம் (ஆள்கூறு 8.05,0) அடங்கலாக) = (04 புள்ளிகள்)

Part b = 34 marks

(c)

- (i) [3.35 ppm – 3.55 ppm] இஞ்கு இடைப்பட்ட எந்தவொரு பெறுமானம் (04 + 01 புள்ளிகள்)
- (ii) கீழ் வரைபடு: [0.55 ppm – 0.75 ppm] இஞ்கு இடைப்பட்ட எந்தவொரு பெறுமானம் (04 + 01 புள்ளிகள்)
மேல் வரைபடு: [7.55 ppm – 7.75 ppm] இஞ்கு இடைப்பட்ட எந்தவொரு பெறுமானம் (04 + 01 புள்ளிகள்)
- (iii) [5% - 7%] இஞ்கு இடைப்பட்ட எந்தவொரு பெறுமானம் (04 + 01 புள்ளிகள்)

* (d) 50 BOD பெறுமானங்களின் மொத்தம் = 40 மாதிரிகளின் தொகை + 10 மாதிரிகளின் தொகை

$$= 144 + 38.8$$

$$= 182.8$$

$$\text{BOD பெறுமானங்களின் இலை} = \frac{182.8}{50} = 3.656 = 3.66 \text{ ppm}$$


BOD பெறுமானங்களை கணக்கிடல் (05 புள்ளிகள்)

சராசரியைக் கணித்தல் (05 புள்ளிகள்)

இறுதி விடைக்கு (05 + 01 = 06 புள்ளிகள்)

பகுதி d = 16 புள்ளிகள்

6. ஒரு கூடுதல் கோடு வெளியில் கூடுதல் கோடு என்று அழைகிறோம். A, B, C என்ற மூன்றாவது கோடு கூடுதல் கோடு என்று அழைகிறோம். கூடுதல் கோடு என்ற கோடு கூடுதல் கோடு என்று அழைகிறோம். கூடுதல் கோடு என்ற கோடு கூடுதல் கோடு என்று அழைகிறோம். கூடுதல் கோடு என்ற கோடு கூடுதல் கோடு என்று அழைகிறோம். (கோடுகளின் கூடுதல் கோடு என்று அழைகிறோம்.)



(a) (i) ABC என்ற கோடுகளையில் (AC, BC, கூடுதல் கோடு) என்று அழைகிறோம்.

(ii) கூடுதல் கோடு கூடுதல் கோடு.

(iii) மூன்று மூன்று கோடுகள் கூடுதல் கோடு என்று அழைகிறோம்.

கூடுதல் கோடுகளுக்காக கூடுதல் கோடு என்று அழைகிறோம். கூடுதல் கோடு கூடுதல் கோடு என்று அழைகிறோம்.

கூடுதல் கோடு கூடுதல் கோடு.

(iv) (i) $\sin 67^\circ = \frac{1}{2}$ என்ற கோடு, கூடுதல் கோடு கூடுதல் கோடு என்று அழைகிறோம்.

(ii) கூடுதல் கோடு கூடுதல் கோடு என்று அழைகிறோம்.

(1) கூடுதல் கோடு

(2) கூடுதல் கோடு கூடுதல் கோடு

கூடுதல் கோடு கூடுதல் கோடு கூடுதல் கோடு.

(iii) கூடுதல் கோடு கூடுதல் கோடு

(1) கூடுதல்

(2) கூடுதல்

கூடுதல் கோடு கூடுதல் கோடு கூடுதல் கோடு.

(iv) கூடுதல் கோடுகளை கூடுதல் கோடு கூடுதல் கோடு என்று அழைகிறோம்.

(v) கூடுதல் கோடுகளை கூடுதல் கோடு கூடுதல் கோடு என்று அழைகிறோம்.

06

M நியமம் “செய்முறைப் புள்ளிகள்” – முன்னராக பெறப்படும் பிழையான விடைக்கும், சரியான செயற்பாட்டுக்கு புள்ளிகள் வழங்கப்பட வேண்டும்.

(a) (i) $AB = 5$

$$AC = x + 2$$

$$BC = x + 3$$

எல்லா விடைக்கும்: 5 புள்ளிகள்

[5]

(ii) $(x + 3)^2 = (x + 2)^2 + 5^2$

பொதகரஸ் தேற்றம் (M): 5 புள்ளிகள்

$$x^2 + 6x + 9 = x^2 + 4x + 4 + 25$$

$$2x = 20$$

$$x = 10$$

விடைக்கு: 5 புள்ளிகள்

[10]

(iii) முக்கோணப் பரப்பளவு $ABC = \frac{1}{2}bh$
 $= \frac{1}{2} \times 12 \times 5$
 $= 30 m^2$

சூத்திரசமன்பாடு (M): 5 புள்ளிகள்


பிரதியிடல்(M): 5 புள்ளிகள்

விடைக்கு: 4 + 1 புள்ளிகள்

[15]

பகுதி (a) இர்கால மொத்தம்: 30புள்ளிகள்

(b) (i)



$$\sin \theta = \frac{12}{13}$$

$$\text{ஆனால் } \sin 67^\circ = \frac{12}{13}$$

$$\therefore \theta = 67^\circ$$

$$\theta = 67^\circ \quad \left. \begin{array}{l} \\ \end{array} \right\} \text{ ஜி கண்டிப்பிடிக்க: 5 புள்ளிகள்}$$

$$67^\circ \text{ கிரேடியனில்} = 67 \times \frac{\pi}{180}$$

கிரேடியன் - பாகை அம்படுத்துவதற்கு (M): 5 புள்ளிகள்

$$= 67 \times \frac{3}{180}$$

$$= \frac{67}{60}$$

$$\approx 1.12$$

விடைக்கு: 5 புள்ளிகள்

[15]

(ii) மாணவர்கள் ரேடியனில் விடையெழுத எதிர்பாக்கப்படுகின்றது. ஏனெனில், ஒவ்வொரு புள்ளிகளும் ரேடியனில் உள்ளதால், கணிப்பிடுதல் இலக்குவானது. ஆயினும் மாணவர்கள் பாகைகளில் செய்திருப்பின் அவர்கள் தண்டக்கப்படக்கூடாது.

ரேடியனில்	பாகைகளில்	
(1) வில் PQ இன் நீளம் $= r\theta$ $= 3 \times 1.12$ $= 3.36 m$ $\approx 3 m$	$PQ = \frac{2\pi r}{360} \times 67$ $= \frac{2 \times 3 \times 3 \times 67}{360}$ $= \frac{67}{20}$ $= 3.35$ $\approx 3 m$	சமன்பாடு : 5 புள்ளிகள் பிரதிபிடல் : 5 புள்ளிகள் விடைக்கு : 4+1 புள்ளிகள் [15]
(2) பகுதி PQB பரப்பு $= \frac{1}{2}r^2\theta$ $= \frac{1}{2} \times 9 \times 1.12$ $= 5.04$ $\approx 5 m^2$	$PQB = \frac{\pi r^2}{360} \times 67$ $= \frac{3 \times 9 \times 67}{360}$ $= 5.025$ $\approx 5 m^2$	சமன்பாடு : 5 புள்ளிகள் பிரதிபிடல் : 5 புள்ளிகள் விடைக்கு : 4+1 புள்ளிகள் [15]

பகுதி (b) இற்கான மொத்தம்: 45 புள்ளிகள்

(c)

ரேடியனில்	பாகைகளில்	
(i) $\hat{A}CB = \frac{\pi}{2} - 1.12$ $= 1.5 - 1.12$ $= 0.38 \text{ rad}$	$\hat{A}CB = 90 - 67$ $= 23^\circ$	5 புள்ளிகள்
PQR இன் சுற்றளவு  வில் $PR = r\theta$ $= 2 \times \frac{\pi}{2}$ $= 3 m$  வில் $RQ = r\theta$ $= 10 \times 0.38$ $= 3.8$ $\approx 4 m$ $\therefore PQR$ இன் சுற்றளவு $= 3 + 3 + 4$ $= 10 m$	PQR இன் சுற்றளவு வில் $PR = \frac{2\pi r}{360} \times 90$ $= \frac{2 \times 3 \times 2 \times 90}{360}$ $= 3 m$ வில் $RQ = \frac{2\pi r}{360} \times 23$ $= \frac{2 \times 3 \times 10 \times 23}{360}$ $= 3.8 m \approx 4 m$ $\therefore PQR$ இன் சுற்றளவு $= 3 + 3 + 4$ $= 10 m$	பிரதிபிடல் : 5 புள்ளிகள் விடைக்கு: 5 புள்ளிகள்

[30]

(ii) PQR இன் பரப்பளவு

$$\text{பகுதி } APR = \frac{1}{2} r^2 \theta \\ = \frac{1}{2} \times 4 \times 1.5 \\ = 3 \text{ m}^2$$



$$\text{பகுதி } APR = \frac{1}{2} r^2 \theta \\ = \frac{1}{2} \times 100 \times 0.38 \\ \approx 19 \text{ m}^2$$



$$\therefore PQR\text{இன் பரப்பு} = 30 - (5 + 3 + 19) \\ = 3 \text{ m}^2$$

PQRஇன் பரப்பளவு

$$\text{பகுதி } APR = \frac{\pi r^2}{360} \times 90 \\ = \frac{3 \times 4 \times 90}{360} \\ = 3 \text{ m}^2$$

$$\text{பகுதி } APR = \frac{\pi r^2}{360} \times 90 \\ = \frac{3 \times 100 \times 23}{360} \\ \approx 19 \text{ m}^2$$

கழித்தல் (M):
5 புள்ளிகள்
விடைக்கு:

$$\therefore \text{Area of } PQR = 30 - (5 + 3 + 19) \\ = 4 + 1 \text{ புள்ளிகள்} \\ = 3 \text{ m}^2$$

[30]

பகுதி (c)இற்கு மொத்தம்: 60 புள்ளிகள்

(d) பெரிய தோட்டியினுள் நீரின் கலவையை இரண்டு சிறிய தோட்டிகளிலுள்ள நீரின் கலவையுக்களின் கூட்டுத்தொகை

$$\pi r_1^2 h_1 = \pi r_2^2 h_2 + \pi r_3^2 h_3 \\ 100 \times 0.65 = 4x + 9x \\ 65 = 13x \\ x = 5 \text{ m}$$

சமன்பாடுகளுக்கு: 5 புள்ளிகள்

தீர்ப்பதற்கு : 5 புள்ளிகள்
விடைக்கு: 4 + 1 புள்ளிகள்
[15]

பகுதி (d) இற்கு மொத்தம்: 15 புள்ளிகள்

7. NewFood Pro* என்ற பூர்வ முறைக் குலத்தோடு கொண்டு வரப்படும் கோது மலை அமிலம் செய்து விட வேண்டும். இதைப் பிடி கொண்டு வரவிட வேண்டும். ஆகையினால் கோது மலை அமிலம் குறிய வகை உள்ளது என்றும் அறியும். செய்துகொண்டு
- (a) ஒரு அமில செய்துகொண்டு பயன்படுத்தப்படும் அமிலை அமிலம் பேற்றுகின்றோ?
- அத்தியாவிய அமிலை அமிலங்கள் என்பதினை யானா?
 - ஒரு அமிலை அமிலங்கள் என்பதை என்ன அழைக்க வேண்டும்?
 - ஒர் அமிலை அமிலங்கள் R' குறிப்பை அடிக்கால அமிலங்கள் குறிப்பை கொண்டு வரவிட வேண்டும். அமிலை அமிலங்களை முடிபடுத்த வேண்டும் என்று அமிலம் கொண்டு வரவிடும் கூறியிருக்கிறது.
 - பேற்றுப்படுத்த வேண்டும் அமிலம் வேறுபடுவதை?
 - உடலுக்கு செய்துகொண்டு பேற்றுப்படுத்த வேண்டுமானால் அமிலம் கொண்டு வரவிடுவதைப் போற்ற வேண்டும் என்று அமிலம் கொண்டு வரவிடும் கூறியிருக்கிறது.
 - ஒரு அமிலை அமிலம் பேற்றுப்படுவதை வேறுபடுத்த வேண்டுமானால் அமிலம் கொண்டு வரவிடும் கூறியிருக்கிறது.
- (b) ஒர் அமிலை அமிலம் (extract) குறிப்பையுடன் வரவிடுவது, அது குலத்தோடு கொண்டு வரவிடுவது வேறுபடுவதைப் போற்ற வேண்டுமானால் அமிலம் கொண்டு வரவிட வேண்டும் 5 cm கூட அதை.
- இரண்டாக்கங்களுடன் பயன்படுத்தப்படும் குறிப்பை படித்துப் போற்றுவதை வரவிட வேண்டும் கூறியிருக்கிறது. குறிப்பை தாங்கக்காணம் கூறிய அதை.
 - அமிலை அமிலங்கள் R, R' குறிப்பையுடன் வரவிடும்.
 - அமிலை அமிலம் (அமிலங்கள் குறிப்பை) CINCHON அமிலை அமிலை அமிலம், TLC பிரிடாக்ட்டிபிக் குறிப்பையுடன் வரவிடுவதை வரவிடுகிறது.
- (c) குறை மாறு காரண விளைவுடை ஏற்படுமென்ற விவரம் கொண்டு வரவிடுவதை, NewFood Pro* என்ற ஒர் அமிலங்களுடும் போதுமானதானம் (ஆலை) ஒர் அமிலை பிரிடாக்ட்டிபிக் குறிப்பையுடன் வரவிடுவதை வரவிடும் அதை விளைவுடை ஏற்படுத்துவதை வரவிடும்.
- (d) குறை மாறு காரண விளைவுடை பயன்படுத்தப்படுவதை CINCHON அமிலை அமிலை அமிலம் மாறு காரண விளைவுடை பயன்படுத்தப்படுவதை வரவிடுவதை வரவிடும். IR குறை மாறு காரண விளைவுடை விளைவுடை பயன்படுத்தப்படுவதை வரவிடுவதை வரவிடும்.


07

(a)

(i) மூவிக்கால் உருட்டி செய்யுமுடியாக அமிலை அமிலங்கள்

(05 புள்ளிகள் × 2 = 10 புள்ளிகள்)

(ii)



அமிலை அமிலத்தை சரியாக வரவிடல் = 05 புள்ளிகள்)
அல்பா காபானை கர்ட்டகாட்டல் = 05 புள்ளிகள்)

(iii) அமைலோ (Amino)

காபோக்ஸிக் (Carboxylic)

ஐதரங்கள்


ஒன்வொரு கூட்டத்திற்கும் 05 புள்ளிகள் வீதும் (05 புள்ளிகள் × 3 = 15 புள்ளிகள்)

- (iv) நொதியங்கள் உயிரியலுக்கானது (biological)
 நொதியங்கள் உயர் சிறப்பியல்பானது (highly specific)
 நொதியங்கள் உயிரியல் நிலைமையின் கீழ் தொழிற்படக்கூடியது
 நொதியங்கள் ஒழுங்குபடுத்தப்படக்கூடியது (can be regulated)
 ஒவ்வொரு விடைக்கும் 05 புள்ளிகள் வீதம் ($05 \text{ புள்ளிகள்} \times 2 = 10 \text{ புள்ளிகள்}$)
- (v) நிரம்பிய கொழுப்பமிலங்கள் காபன் அணுக்களுக்கிடையில் இரட்டைப் பின்னப்புக்களை கொண்டிருப்பதில்லை,
 நேரான மற்றும் உறுதியான மூலக்கூறாகும் (rigid molecule),
 அறைவெப்பநிலையில் அவை திண்மானவை.
 ஏதாவது சரியான விடைக்கு 05 புள்ளிகள், ($05 \text{ புள்ளிகள்} \times 2 = 10 \text{ புள்ளிகள்}$)
 05 marks for any correct answer, ($05 \text{ marks} \times 2 = 10 \text{ marks}$)
 நிரம்பா கொழுப்பமிலங்கள் காபன் அணுக்களுக்கிடையே இரட்டைப் பின்னப்புக்களைக் கொண்டிருக்கும்,
 உறுதியற்ற மூலக்கூறாகும். (நேரற்ற மூலக்கூறாகும்)
 அறைவெப்பநிலையில் திரவமாகக் காணப்படும்
 ஏதாவது சரியான விடைக்கு 05 புள்ளிகள், ($05 \text{ புள்ளிகள்} \times 2 = 10 \text{ புள்ளிகள்}$)
- (vi) ஒரு சக்தி மூலமாகும்.
 (05 புள்ளிகள்)
 பகுதி A = 70 புள்ளிகள்.

(b)

(i)

கரைப்பான் முன்னணி



அடித்தளக் கோடு = 05 புள்ளிகள்
 கரைப்பான் முன்னணி = 05 புள்ளிகள்
 5cm ஜ சுட்டிக்காட்டல் = 05 புள்ளிகள்
 8cm ஜ சுட்டிக்காட்டல் = 05 புள்ளிகள்

(ii)

$$Rf = \frac{\text{அமினோ அமிலத்தினால் சென்ற தூராம்}}{\text{கரைப்பானால் சென்ற தூராம்}}$$

$$= 5/8$$

(05 புள்ளிகள்)

$$= 0.62$$

(05 புள்ளிகள்)

(iii) ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகள் காணப்படவில்லை

(05 புள்ளிகள்)

பகுதி B = 35 புள்ளிகள்

(c)

(i) முதலான பிக்ரிப்பு நீரில் கரைத்தறணற்ற பதாாத்தங்களை அகற்றல்/கரைந்துள்ள வாய்க்காலை அகற்றல்





2024 A/L Tamil Past Paper Book (Tamil Medium)

Rs. 850.00

or 3 X Rs. 283.33 with KOKO



2024 A/L Political Science Past Paper Book (Tamil Medium)

Rs. 1,200.00

or 3 X Rs. 400.00 with KOKO



2024 A/L Islamic Past Paper Book (Tamil Medium)

Rs. 850.00

or 3 X Rs. 283.33 with KOKO



2024 A/L Islamic Civilization Past Paper Book (Tamil Medium)

Rs. 850.00

or 3 X Rs. 283.33 with KOKO



2024 A/L Geography Past Paper Book (Tamil Medium)

Rs. 1,000.00

or 3 X Rs. 333.33 with KOKO



2024 A/L Art Past Paper Book (Tamil Medium)

Rs. 500.00

or 3 X Rs. 166.67 with KOKO



2024 A/L SFT Past Paper Book (Tamil Medium)

Rs. 800.00

or 3 X Rs. 266.67 with KOKO



2024 A/L ICT Past Paper Book (Tamil Medium)

Rs. 800.00

or 3 X Rs. 266.67 with KOKO



2024 A/L ET Past Paper Book (Tamil Medium)

Rs. 850.00

or 3 X Rs. 283.33 with KOKO



2024 A/L BST Past Paper Book (Tamil Medium)

Rs. 800.00

or 3 X Rs. 266.67 with KOKO



2024 A/L Agricultural Science Past Paper Book (Tamil Medium)

Rs. 1,100.00

or 3 X Rs. 366.67 with KOKO



2024 A/L Common General Test Past Paper Book (Tamil Medium)

Rs. 600.00

or 3 X Rs. 200.00 with KOKO



2024 A/L Business Studies Past Paper Book (Tamil Medium)

Rs. 850.00

or 3 X Rs. 283.33 with KOKO



2024 A/L Accounting Past Paper Book (Tamil Medium)

Rs. 1,000.00

or 3 X Rs. 333.33 with KOKO



2024 A/L Economics Past Paper Book (Tamil Medium)

Rs. 900.00

or 3 X Rs. 300.00 with KOKO



2024 A/L Chemistry Past Paper Book (Tamil Medium)

Rs. 1,000.00

or 3 X Rs. 333.33 with KOKO



2024 A/L Biology Past Paper Book (Tamil Medium)

Rs. 750.00

or 3 X Rs. 250.00 with KOKO



2024 A/L Physics Past Paper Book (Tamil Medium)

Rs. 1,050.00

or 3 X Rs. 350.00 with KOKO

